

செய்யத் தகுந்தவையும்
செய்யத் தகாதவையும்

ஹஸ்தத் *Dr.பீர் முஹம்மது இஸ்மாயீல்* (ரஸி)

KAR NA KAR

Do's and Don'ts
(in Tamil)

**Information about
permissibles and
not permissibles**

செய்யத் தகுந்தவையும் செய்யத் தகாதவையும்

ஆசிரியர்:

ஹஸ்ரத் Dr. மீர் முஹம்மது இஸ்மாயீல்
(ரலி) அவர்கள்

தமிழாக்கம்:

மவ்லவி O.M. முஸ்ஸம்மில் அஹ்மது H.A.

Tamil Translation of the urdu book

“KAR NA KAR”

Seiya Thagunthavaiyum Seiya Thagaathavaiyum

Written by : Hazrath Meer Muhammad Ismail^(ra)
First Edition : 1996
Second Edition : 2008
Present Edition : 2019
Copies : 1000
Translated By : Moulavi O. M. Muzzammil Ahmad H.A.
Typesetting By : Lubna Yameen Basharath
Published by : NAZAARAT NASHR-O-ISHAAT
Qadian - 143 516
Gurdaspur, Punjab
Printed At : Fazl-e-Umar Printing Press
Qadian - 143 516
Gurdaspur, Punjab, India

உள்ளே...

1. உடல் நலமும் பொது நலமும் 5
2. இஸ்லாமிய நாகரீகம் 11
3. வியாபாரம், கொடுக்கல், வாங்கல்
நேர்மை, நாணயம் 23
4. கல்வி 28
5. நன்னடத்தை 31
6. பெண்கள் பேண வேண்டியவை 45
7. குடும்ப நலம் 48
8. மார்க்க விஷயங்கள் 50

1. உடல்நலமும் பொதுநலமும்

1. நீங்கள் உங்கள் உடலை எப்பொழுதும் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருங்கள்.
2. நீங்கள் சிறுநீர் கழித்த பிறகும், மலம் கழித்த பிறகும் எப்பொழுதும் சுத்தப்படுத்துங்கள்.
3. நீங்கள் உங்கள் பற்களை பிரஷ்ஷினால் ஒவ்வொரு நாளும் துலக்குங்கள்.
4. நீங்கள் உங்கள் தலைமுடியை சீராக அமைத்துக் கொள்ளுங்கள்.
5. நீங்கள் உங்கள் நகங்களை அதிகம் வளர விடாதீர்கள்.
6. நீங்கள் உங்கள் மீசையை அளவோடு அமைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அது குடிக்கும் பொருள்களில் பாடாது.
7. நீங்கள் உங்கள் உடல் உறுப்புகளினால் தகாத செயல் எதையும் செய்யாதீர்கள்.
8. நீங்கள் குறைந்த பட்சம் வெள்ளிக்கிழமையன்று கண்டிப்பாக குளியுங்கள். முடிந்தால் தினசரி குளியுங்கள்.
9. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சுன்னத் செய்யுங்கள்.
10. நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தைக் கைக் கொள்ளுங்கள்.
11. நீங்கள் உங்கள் உடல் நலத்தைப் பேணுங்கள். ஏனெனில் நம்பிக்கைக்குப் பிறகு உடல் நலம் மிகப் பெரிய அருள் ஆகும்.
12. நீங்கள் உங்கள் தலைமுடியை சீப்பினால் சரியாக வாரிக் கொள்ளுங்கள்.
13. நீங்கள் இரயில் தண்டவாளங்களைக் கடக்கும் போது தொடர் வண்டி ஏதும் வரவில்லையே என எச்சரிக்கையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
14. நீங்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருங்கள்.
15. நீங்கள் தெருவை கடந்து செல்லும் போது வாகனம் ஏதும் வரவில்லையே எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.
16. நீங்கள் ஒருவருக்கு தண்டனையளிக்கும்போது அவரது

செய்யத் தகுந்தவையும் செய்யத் தகாதவையும்

முகத்தில் அடிக்காதீர்கள்.

17. நீங்கள் தூர்நாற்றத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் அது உடலுக்கும் ஆன்மாவுக்கும் தீங்கு தரக் கூடியதாகும்.
18. நீங்கள் படிக்கும்போது உங்கள் புத்தகத்தை ஓர் அடிக்கும் குறைவாக கண்ணுக்கு அருகே கொண்டு வராதீர்கள்.
19. நீங்கள் கடைவீதியில் சென்று கொண்டிருக்கும் போது உங்கள் கைத்தடியை சுழற்றியவாறு செல்லாதீர்கள். அவ்வாறு செய்தால் யாருக்காவது அடி விழுந்து விடும்.
20. நீங்கள் நடைபாதையில் பழங்களின் தோலைப் போடாதீர்கள். அதனால் மக்கள் வழக்கி விழுந்து விடலாம்.
21. கண்களைக் கூச வைக்கும் அதிக வெளிச்சத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
22. நீங்கள் தினசரி காலை வேளையில் சிறிது தூரம் நடப்பதன் மூலம் உங்கள் உடல் நலத்தைப் பேணுங்கள்.
23. நீங்கள் சிறுநீர், மலம் ஆகியவற்றை நிர்பந்தத்தினாலன்றி அடக்கி வைக்காதீர்கள்.
24. உங்களுக்கு நீச்சல் தெரியாதென்றால் ஆழமான நீர் நிலைகளில் ஒருபோதும் இறங்காதீர்கள்.
25. நீங்கள் நெருப்பு, பட்டாசு ஆகியவற்றுடன் விளையாடாதீர்கள்.
26. நீங்கள் தொடர் வண்டியின் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டாதீர்கள்.
27. குனிந்து உட்காரும் பழக்கத்தைத் தவிருங்கள். குனிந்து கொண்டு படிக்கவோ எழுதவோ செய்யாதீர்கள்.
28. கடைவீதிகளில் செல்லும்போது (வேடிக்கை பாராமல்) நேராகப் பார்த்துக்கொண்டு செல்லுங்கள்.
29. நாற்காலியின் மீதோ கட்டில் மீதோ உட்கார்ந்து கொண்டு காலை ஆட்டாதீர்கள்.
30. நீங்கள் மூச்சுவிடும்போது தூர்நாற்றம் வீசுகிறதா என்பதை கண்காணித்துக் கொள்ளுங்கள்.
31. மக்கள் சிறுநீர் கழிக்கும் இடத்தில் உளு செய்யாதீர்கள்.
32. நீங்கள் உங்கள் தாடியையும் மீசையையும் தூய்மையாக வைத்திருங்கள். அதை தூர்நாற்றம் அடிக்க விடாதீர்கள்.
33. முடிந்தவரை ஓடிக் கொண்டிருக்கும் புகைவண்டியின்

இன்ஜினை நோக்கி முகம் திருப்பியவாறு ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்காதீர்கள். நிலக்கரித்தூள் உங்கள் கண்களில் விழுந்து விடலாம்.

34. நீங்கள் நோயுற்றால் தகுந்த மருத்துவம் பாருங்கள். முழுமையான குணம் கிடைக்கும் வரை தொடர்ந்து சிகிச்சை பெறுங்கள்.
35. சிறுவனே! நீ பென்சில், கோலி, காசு முதலியவற்றை வாயில் போடாதே.
36. சிறுமியே! நீ ஊசியை தேவையில்லாத இடங்களில் குத்தாதே.
37. நீங்கள் பிறர் உபயோகித்த பல் துலக்கும் பிரஷ்ஷை உபயோகிக்காதீர்கள்.
38. நீங்கள் பிறர் உபயோகித்த கண்ணுக்கு மையிடும் குச்சியை உபயோகிக்காதீர்கள்.
39. நீங்கள் உங்கள் முகத்தை தூய்மையாக வைத்திருப்பதைப் போன்று உங்கள் கழுத்தையும் கால்களையும் தூய்மையாக வைத்திருங்கள்.
40. நீங்கள் வாயால் மூச்சு விடும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். மூக்கினால் சுவாசியுங்கள்.
41. உங்களுக்கு தொற்று நோய் ஏதேனும் வந்துவிட்டால் மற்றவர்களுக்கு கஷ்டம் ஏற்படுமளவுக்கு அவர்கள் அருகில் செல்லாதீர்கள்.
42. வாயில் உணவு இருக்கும்போது எவரிடமும் பேசாதீர்கள்.
43. ஆசிரியரே! நீங்கள் வரட்டு இருமல், தட்டம்மை, சின்னம்மை, சொறி சிரங்கு முதலிய நோய்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களை நலமடையும் வரை வகுப்பறையில் அனுமதிக்காதீர்.
44. நீங்கள் எவ்வித போதைப் பொருளுக்கும் அடிமை ஆகாதீர்கள்.
45. மாணவனே! உனக்கு கரும் பலகையில் உள்ள எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை என்றால் கண் மருத்துவரிடம் சென்று உன் கண்களை பரிசோதனை செய்து கொள்.
46. நீங்கள் உரத்த குரலில் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள், அவ்வாறு செய்தால் உங்களுடைய மனதில் எதுவும் பதியாது. மக்களின் காதுகள் செவிடாக வாய்ப்புண்டு.
47. நீங்கள் பென்சில், குச்சி முதலானவற்றைக் கொண்டு காது

குடையாதீர்கள்.

48. படிப்பதால் தலைவலி ஏற்படுகிறதென்றால் கண்ணை பரிசோதனை செய்யுங்கள்.
49. கடைவீதிகளில் வாங்கும் பழங்கள், மற்றும் காய்களை தண்ணீரால் கழுவிய பின்னர் சாப்பிடுங்கள்.
50. நீங்கள் உங்கள் ஆடைகளை அசுத்தத்திலிருந்தும் சிறுநீர்த் துளிகள் படுவதிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
51. நீங்கள் கூட்டத்தில் பங்கு பெறச் செல்லும்போது நறுமணம் பூசிக் கொள்ளுங்கள்.
52. நீங்கள் உங்கள் காலணிகளை அணியும் முன் நன்கு உதறிக் கொள்ளுங்கள்.
53. நீங்கள் உங்கள் ஆடைகளை சுத்தமாகவும் வெண்மையாகவும் வைத்திருங்கள்.
54. நீங்கள் உங்கள் ஷூவை வெயிலில் வைக்காதீர்கள். ஏனெனில் அது சுறுங்கிவிடும்.
55. நீங்கள் தொற்று நோயாளி உபயோகித்த கைக்குட்டை, துவாலை (டவல்) முதலியவற்றை உபயோகிக்காதீர்கள்.
56. நீங்கள் கோடையில் வெயிலில் செல்லும்போது வெறும் தலையுடன் செல்லாதீர்கள்.
57. நீங்கள் வெங்காயம், பூண்டு, முள்ளங்கி போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு பொது இடங்களுக்கு செல்லாதீர்கள்.
58. நீங்கள் உணவு உண்ணுவதற்கு முன்னால் உங்கள் கைகளை நன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள்.
59. நீங்கள் சாப்பிட்ட பின் கையை கழுவுங்கள். வாய் கொப்பளியுங்கள். வாயைக் கழுவுங்கள்.
60. நீங்கள் நோயுற்றிருக்கும்போது அதற்குரிய பத்தியத்தைக் கடைபிடியுங்கள். அதனால் சீக்கிரம் குணமடைந்து விடுவீர்கள்.
61. நீங்கள் எப்பொழுதும் வலது கையால் சாப்பிடுங்கள். உங்களுக்கு முன்னால் உள்ளவற்றையே உண்ணுங்கள்.
62. நீங்கள் ஹூக்கா, சிகரெட், பீடி, புகையிலை, கஞ்சா, கள், சாராயம் முதலியவற்றிலிருந்து விலகி இருங்கள்.
63. நீங்கள் உயர்தர உணவு வகைகளையே எப்பொழுதும் சாப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள்.

64. நீங்கள் அசைவ உணவை அதிகம் உண்ணாதீர்கள்.
65. நீங்கள் அதிகமாக இனிப்பு சாப்பிடாதீர்கள்.
66. நீங்கள் அதிக கசப்பானதை சாப்பிடாதீர்கள்.
67. நீங்கள் மிகக் காரமானவற்றை அதிகம் உபயோகிக்காதீர்கள்.
68. நீங்கள் மிகவும் சூடான உணவை உண்ணாதீர்கள். தேநீர், பால் ஆகியவை மிகச் சூடாக இருக்கும்போது அவற்றை அருந்தாதீர்கள்.
69. முடிந்தவரை தேநீர் அருந்துவதை விட்டுவிட்டு பால் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
70. நீங்கள் தேவைப்படும் போதெல்லாம் ஐஸ் மற்றும் மிகவும் குளிர்ந்த தண்ணீரை உபயோகிக்காதீர்கள்.
71. நீங்கள் தண்ணீரை ஒரே மூச்சில் குடிக்காதீர்கள். மூன்று மூச்சில் குடியுங்கள். மேலும் உட்கார்ந்து குடியுங்கள்.
72. நீங்கள் இருட்டில் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
73. நீங்கள் கோடை வெயிலில் சென்று வீடு திரும்பியதும் உடனே தண்ணீர் குடிக்காதீர்கள்.
74. அளவோடு உண்ணுங்கள்; அளவுக்கு மீறிய உணவு உடல் நலத்தை பாதிக்கும்.
75. நீங்கள் உங்கள் குழந்தைகளை மண் தின்பதிலிருந்து தடுங்கள்.
76. உணவு மற்றும் பானங்களின் மீது வாயால் ஊதாதீர்கள். அதில் ஈக்களை மொய்க்க விடாதீர்கள்.
77. கெட்டுப்போன உணவை சாப்பிடாதீர்கள்; பிறருக்கும் கொடுக்காதீர்கள்.
78. நீங்கள் நன்கு பழுக்காத (காயாக இருக்கும்) பழத்தைச் சாப்பிடாதீர்கள். அழுகிய பழங்களையும் சாப்பிடாதீர்கள்.
79. உங்கள் வீட்டில் உள்ள சமைக்கும் பாத்திரங்கள் மூடியில்லாமல் இருக்கக் கூடாது.
80. நீங்கள் உங்கள் தண்ணீர் தொட்டியை தூய்மையாக வைத்திருங்கள்.
81. நீங்கள் உண்ணும்போது நன்கு மென்று மெதுவாக உண்ணுங்கள்.
82. பசியில்லாதபோது சாப்பிடாதீர்கள்.
83. ஒரு நாளில் 8 மணி நேரத்துக்கு அதிகமாக தூங்காதீர்கள்.
84. முடிந்தவரை இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலையில் விரைவாக எழுந்திருங்கள்.

செய்யத் தகுந்தவையும் செய்யத் தகாதவையும்

85. நீங்கள் முகங்குப்புற கிடந்து தூங்காதீர்கள்.
86. முடிந்தவரை முகத்தை துணியால் மூடிக்கொண்டு தூங்காதீர்கள்.
87. இரவில் உறங்கச் செல்லும் முன் சிறுநீர் கழித்துவிட்டு செல்லுங்கள்.
88. படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கும் பழக்கமுள்ள குழந்தைகளை இதமாகச் சொல்லித் திருத்துங்கள்.
89. நீங்கள் உங்கள் வீடு, சுற்றுப்புறம், உபயோகிக்கும் பொருள்கள் ஆகியவற்றை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருங்கள்.
90. நீங்கள் ஆடிக்கொண்டு படிக்காதீர்கள்.
91. கைப்பிடிச் சுவர் இல்லாத மாடியில் தூங்காதீர்கள்.
92. தூசி கிளம்புகின்ற இடத்தில் உட்காராதீர்கள்.
93. மண் தரையை பெருக்கி சுத்தம் செய்யும் முன் தண்ணீர் தெளியுங்கள். இதனால் தூசி கிளம்பாது.
94. நீங்கள் மாடியில் உள்ள கைப்பிடிச் சுவர் மீது உட்காராதீர்கள்.
95. நடைபாதையில் அசுத்தமான பொருட்களை எறியாதீர்கள். அதில் சிறுநீர், மலம் கழிக்காதீர்கள்.
96. நீங்கள் இறுக்கமான காலணியை அணியாதீர்கள்.
97. ஒளியில்லாததும், காற்றில்லாததும், தூர்நாற்றமடிக்கின்றதுமான ஈரமான வீட்டில் வசிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
98. ஓடும் ரயிலில் ஏற முயற்சி செய்யாதீர்கள்.
99. நீங்கள் நடந்து சென்று கொண்டிருக்கும்போது பத்திரிகை அல்லது புத்தகம் படிக்காதீர்கள்.
100. நீங்கள் உங்களால் இயன்ற வரை (தொப்பியில்லாமல்) வெறும் தலையுடன் திரியாதீர்கள்.
101. நீங்கள் ஈரமான ஆடைகளை அணியாதீர்கள்.
102. நீங்கள் எல்லா விதமான தீய பழக்கங்களிலிருந்தும் தீய நடத்தையிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் உடல்நலம் கெட்டுவிடும்.
103. மாணவனே! நீ அறிவாலும் செயலாலும் தூய்மையைப் பேணு. இல்லையென்றால் உனது நினைவாற்றல், கல்வியைப் பெற்றுக் கொள்ளும் திறன் ஆகியவற்றை நீ

இழந்து விடுவாய்.

104. நீங்கள் ஆபாசமான புத்தகங்களைப் படிக்காதீர்கள். ஏனெனில் அதனால் உங்களின் மனநலம் கெட்டுவிடும்.
105. நீங்கள் உங்கள் மீது சக்திக்கு மீறிய சுமையைச் சுமக்காதீர்கள்.
106. நீங்கள் மருந்து பாட்டிலை லேபல் ஒட்டாமல் வைக்காதீர்கள்.
107. நீங்கள் உங்கள் ஆடைகளுடன் உங்கள் ஷுவையும் தூய்மையாக வைத்திருங்கள். ஏனெனில் ஷுவும் உங்கள் ஆடைகளின் ஒரு பகுதியே.
108. மூடப்பட்ட அறை அல்லது குளியலறையில் நெருப்பு பற்ற வைக்காதீர்கள்.
109. ரயில், பஸ், குதிரை வண்டி ஆகியவற்றிலிருந்து அவை நிற்காதவரை ஒருபோதும் இறங்க முயற்சிக்காதீர்கள்.

2. இஸ்லாமிய நாகரீகம்

1. நீங்கள் நாகரீகமும் பண்பாடும் உள்ளவராக ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
2. நீங்கள் பிறரை சந்திக்கும்போது சலாம் சொல்வதில் முந்திக் கொள்ளுங்கள்.
3. நீங்கள் நண்பர்களை கட்டித் தழுவிக்கொள்ளுங்கள்.
4. நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள பொருள்களை ஒழுங்காக வைப்பீர்கள்.
5. வீட்டில் உள்ளவர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இடைஞ்சலாக இருக்கும் அளவுக்கு நீங்கள் உரக்கப் பேசாதீர்கள்.
6. நீங்கள் உங்கள் காலணியை தரையில் தேய்த்து நடக்காதீர்கள்.
7. நீங்கள் விசில் அடிக்கும் பழக்கத்தை கைக் கொள்ளாதீர்கள். (பெண்களுக்கு இந்த பழக்கம் மிகவும் வெறுக்கத்தக்கது).
8. நீங்கள் உங்களது பைஜாமா மற்றும் லுங்கியை தொப்புளுக்கு மேற்புறம் கட்டுங்கள்.
9. மாணவனே! நீ பென்சில் அல்லது ஹோல்டரை பல்லால் கடிக்காதே.
10. நீங்கள் சடங்கு சம்பிரதாயத்தைப் பின்பற்றாதீர்கள்.

11. மாணவனே! நீ சிலேட்டில் எழுதியதை உமிழ்நீரால் அழிக்காதே.
12. தூசி படிந்த ஆடையை உதறும்போது மக்களிடமிருந்து சற்று விலகி நின்று உதறுங்கள்.
13. தம்பி! நீ முடிந்தவரை ஒரே கட்டிலில் பலருடன் சேர்ந்து தூங்காதே.
14. சுத்தமான தரையில் அசுத்தமான காலணிகளுடன் நடக்காதீர்கள்.
15. நீங்கள் பள்ளிக்கூடத்திற்கோ அல்லது கல்லூரிக்கோ, அலுவலகத்துக்கோ அல்லது வேலைக்கோ குறித்த நேரத்தில் செல்லுங்கள்.
16. உண்ணும்போது வெறுக்கத்தக்க ஓசை மக்களுக்கு கேட்கும்படி உண்ணாதீர்கள்.
17. நீங்கள் உங்கள் ஆடைகளால் மூக்கை துடைக்காதீர்கள்; கைக்குட்டையால் துடையுங்கள்.
18. நீங்கள் கடைவீதிகளில் சென்று கொண்டிருக்கும் போது எந்தப் பொருளையும் உண்ணாதீர்கள்.
19. ஏழை எளியவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளுங்கள்.
20. சபையில் உட்கார்ந்து கொண்டு ஏப்பம் விடுதல், கொட்டாவி விடுதல், உறங்குதல், காற்று விடுதல் போன்றவற்றிலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள். எவராவது மேற்கண்டவற்றை செய்துவிட்டால் சிரிக்காதீர்கள்.
21. விருந்துக்கு அழைக்கப்பட்டால் குறித்த நேரத்தில் செல்லுங்கள். கால தாமதமாகச் செல்லாதீர்கள்.
22. விருந்து உண்ட பின் அங்கு அமர்ந்து நேரத்தை வீணடிக்காதீர்கள். முடிந்தவரை விரைவாகக் கிளம்புங்கள்.
23. நீங்கள் இயன்றவரை வெற்றிலைபோடும் பழக்கத்தை கைக்கொள்ளாதீர்கள்.
24. நீங்கள் தொப்புளுக்குக் கீழ் முட்டுக்காலுக்கு மேல் உள்ள பாகங்களை மக்களுக்கு முன்னால் வெளிக்காட்டாதீர்கள்.
25. பிறர் ஆட்சேபிக்கும் விதத்தில் நீங்கள் ஆடை அணியாதீர்கள்.
26. ஆண்மகனே! நீ உனது ஆடையை சாதாரணமானதாகவும், தூய்மையானதாகவும் அமைத்துக் கொள்வாயாக.
27. நீங்கள் வெள்ளிக்கிழமையை விடுமுறையாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

28. நீங்கள் ஒரு பொருளை எடுத்த இடத்திலேயே திரும்ப வைத்து விடுங்கள்.
29. நீங்கள் கூட்டத்தில் எப்பொழுதும் கண்ணியத்திற்குரிய இடத்தில் உட்காருவதற்கு முயற்சி செய்யாதீர்கள்.
30. நீங்கள் இரவில் உறங்குமுன் கை விளக்கையும், நெருப்பையும் அணைத்து விடுங்கள்.
31. பிறருடைய புத்தகத்தில் அவருடைய அனுமதியின்றி எழுதவோ, அடையாளக் குறியிடவோ செய்யாதீர்கள்.
32. நீங்கள் தண்ணீர் பாத்திரங்களை மூடி வைங்கள்.
33. நீங்கள் பிறர் எதிரில் உங்கள் மூக்கில் விரலை நுழைக்காதீர்கள்.
34. நீங்கள் சபையில் உட்கார்ந்து கொண்டு பல் குத்தாதீர்கள்.
35. கொட்டாவி வந்தால் வாயில் கையை வைத்து மறைத்துக் கொள்ளுங்கள்.
36. குடிநீரில் உங்கள் கைகளையோ, விரல்களையோ போடாதீர்கள்.
37. எழுதும்போது பேனாவை உதறி மையை அங்குமிங்கும் தெளித்து கறைபடுத்தாதீர்கள்.
38. நீங்கள் உணவருந்திய பின்னர் விரல்களில் எண்ணெய்ப் பசையோ அல்லது மஞ்சள் நிறமோ எஞ்சியிருக்காத அளவுக்கு கைகளை நன்றாகக் கழுவுங்கள்.
39. தம்பி! நீ மையினால் உன் கைகளையும் உடைகளையும் கறைபடுத்தாதே.
40. ஆண்மகனே! நீ பெண்களைப்போல அலங்காரம் செய்வதில் அதிக நேரத்தைச் செலவிடாதே.
41. நீங்கள் வீடுகளின் சுவர்களில், தரையில் எச்சில் துப்பாதீர்கள்.
42. நீங்கள் உங்கள் நகத்தை பற்களால் கடிக்காதீர்கள்.
43. நீங்கள் முடிந்தவரை கடிதத்தை எச்சிலால் ஒட்டாதீர்கள். மாறாக, தண்ணீரால் அல்லது பசையால் ஒட்டுங்கள்.
44. நீங்கள் கூட்டத்தில் விரல்களைச் சொடுக்கு விடாதீர்கள்.
45. நீங்கள் எந்தக் கூட்டத்திலும் படுக்காதீர்கள்.
46. நீங்கள் கண்ணடித்து பேசும் பழக்கத்தை கைக்கொள்ளாதீர்கள்.
47. நீ உன் ஆடையை அல்லது புத்தகத்தை வாயில் வைத்து எச்சில் படுத்தாதே.
48. முக்கியமான விஷயங்களில் ஆலோசனை பெறும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்.

49. இளம் விதவைகளுக்கு மறுமணத்திற்கான முயற்சி செய்யுங்கள்.
50. நீ சட்டை விளம்பில் மூக்கை துடைக்காதே.
51. கடைவீதிகளில் செல்லும்போது கடந்து செல்பவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்; பிறருடைய வழியை தடுக்காதீர்கள். மேலும் வீதியில் ஓரமாக நடந்து செல்லுங்கள்.
52. ஏழைகளுக்கு உதவுகின்ற, நன்மைகளை செய்கின்ற, பொது மக்களுக்கு நந்தொண்டாற்றுகின்ற குழுவில் உறுப்பினராகச் சேர்ந்து சேவை செய்யுங்கள்.
53. குழப்பங்களைத் தடுக்கின்ற, அமைதியை நிலைநாட்டுகின்ற, மக்களைச் சீர்திருத்துகின்ற மன்றத்தில் உறுப்பினராகச் சேருங்கள்.
54. மக்களுக்கு பேரபாயத்தை ஏற்படுத்துகின்ற கருவி எதையும் வெளியில் வைக்காதீர்கள்.
55. நீங்கள் பள்ளிவாசலுக்கும், பொதுக் கூட்டங்களுக்கும் நல்ல உடைகளை அணிந்து செல்லுங்கள்.
56. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு நல்லவற்றைக் கற்றுக் கொடுங்கள்; தீயவற்றிலிருந்து தடுத்து நிறுத்துங்கள். மேலும் துன்பங்களை சகித்துக் கொள்ள அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.
57. நீங்கள் முடிந்தவரை நாகரீகமான முறையில் கருத்துப் பரிமாற்றம் செய்யுங்கள். அதில் பொதுவாக தனிப்பட்டவரை குறித்து பழித்துரைக்காதீர்கள்.
58. நீங்களே ஒரு விஷயத்தைக் கூறிவிட்டு நீங்களே சிரிக்காதீர்கள்.
59. நீங்கள் எந்தக் கூட்டத்திலும் மக்களை தாண்டிச் சென்று நுழையாதீர்கள்.
60. வசதியிருந்தும் திருமணம் முடிக்காதவர் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்தைச் சார்ந்தவராக மாட்டார்.
61. குடும்பப் பொறுப்புகளின் காரணமாக திருமணம் முடிக்காதவரும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்தைச் சார்ந்தவராக மாட்டார்.

62. உங்களுக்கு வாய்ப்பிருந்தால் கடிகாரம் ஒன்றை கண்டிப்பாக வைத்திருங்கள்.
63. நீங்கள் கடைவீதிகளில் வெறுந்தலையுடன் அல்லது வெறும் காலுடன் திரியாதீர்கள்.
64. இருவர் பேசிக் கொண்டிருக்கும்போது இடையில் நீங்கள் தேவையில்லாமல் குறுக்கிடாதீர்கள்.
65. நீங்கள் உண்கின்ற, குடிக்கின்ற பொருள்களை தூசி படாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
66. நீங்கள் உங்கள் சுவர்களையும், மேல் தளங்களையும் ஒட்டடை அடித்துத் தூய்மையாக வைத்திருங்கள்.
67. நீங்கள் உங்கள் பேச்சில் முட்டாள்தனமான சொற்களை உபயோகிக்காதீர்கள்.
68. நீங்கள் மர்மமான சபைக்கு உறுப்பினராகாதீர்கள்.
69. நீங்கள் ஒரே ஒரு காலில் மட்டும் செருப்பு அணிந்து செல்லாதீர்கள்.
70. நீங்கள் வீட்டின் குப்பையை வெவ்வேறு இடங்களில் கொட்டாமல் ஒரு கூடையில் போட்டு வையுங்கள்.
71. (தேள், பாம்பு, பூரான் ஆகிய) தொல்லை தரும் உயிரினங்களை அவை தொல்லை தரும் முன்பே கொண்டு விடுங்கள். இது பாவமல்ல; மாறாக நன்மையாகும். மேலும் இது மனிதனுக்குச் செய்யும் கருணையாகும்.
72. ஆணாக இருந்து கொண்டு தங்க நகைகளை அணியாதீர்கள்.
73. விளையாட்டு, கேளிக்கை உல்லாசமாகச் சுற்றுதல் ஆகியவற்றை வரம்போடு செய்யுங்கள்.
74. வியாபாரத்தில் போட்டியைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
75. ஒருவர் திருமண பந்தத்திற்காக முயற்சிக்கின்ற ஒரு குடும்பத்தில் ஒரு முடிவு தெரியுமுன் நீங்கள் அதே குடும்பத்தில் முயற்சி செய்யாதீர்கள்.
76. நீங்கள் பிஸ்மில்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், ஜஸாகுமுல்லாஹ், இன்ஷா அல்லாஹ், மாஷா அல்லாஹ், இன்னாலில்லாஹ், அஸ்ஸலாமு அலைக்கும் போன்ற இஸ்லாமிய சொற்களை உபயோகிக்கும் பழக்கத்தை உங்கள் வீடுகளில் ஏற்படுத்துங்கள்.

77. நீங்கள் பெண் குழந்தை பிறந்தால் அதனைக் கேடாக நினைக்காதீர்கள். ஏனெனில் அதுவும் ஆண் குழந்தையைப் போன்று தேவையுடைய ஒன்றுதான்.
78. பெண் குழந்தைகளுடனும், ஆண் குழந்தைகளுடனும் நீங்கள் சரிசமமாக நடந்து கொள்ளுங்கள்.
79. கழிப்பிடத்தில் இருக்கும்போது யாரிடமும் பேசாதீர்கள்.
80. விருந்துண்ணும்போது உங்கள் முன்னால் உள்ளவற்றிலிருந்து எடுத்து சாப்பிடுங்கள்.
81. விருந்துண்ணும்போது பிறருக்கு அருவறுப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படாதீர்கள்.
82. நீங்கள் உண்ணவும் பருகவும் பயன்படுத்துகின்ற பாத்திரங்களை தூய்மையாக வைத்திருங்கள்.
83. வெளியிலிருந்து நீங்கள் கதவை தட்டும்போது வீட்டில் இருப்பவர் யார்? என வினவினால் 'நான்' என பதில் கூறாதீர்கள். மாறாக, உங்கள் பெயரைக் கூறுங்கள்.
84. நீங்கள் திரையிடப்பட்டுள்ள வீட்டு வாசலில் நிற்கும்போது சற்று விலகி நின்று சலாம் கூறி முதலில் அனுமதி பெற்று பின்னர் நுழையுங்கள்.
85. நீங்கள் ஒரே கட்டிலில் அந்நிய பையனுடன் படுக்காதீர்கள்.
86. நீங்கள் பிறருடைய கழுத்தில் கையை போட்டுக் கொண்டு வழியில் செல்லாதீர்கள்.
87. சபையில் இருக்கும்போது பிறர் காதில் கிசுகிசுக்காதீர்கள்.
88. நீங்கள் மக்களை நோக்கி கையை நீட்டி பேசாதீர்கள்.
89. சிறுவனே! நீ உன் விளையாட்டுப் பொருள்களை பாதுகாப்பாக வை. அவற்றை நாசமாக்காதே.
90. உங்கள் குழந்தைகள் பிறரிடம் யாசிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
91. உங்கள் குழந்தைகள் ஏசாமலும் தீய வார்த்தை பேசாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.
92. நோயாளியாக இருந்தாலேயன்றி முடிந்தவரை இதனை சாப்பிட மாட்டேன்; அதனை சாப்பிட மாட்டேன் என்று கூறாதீர்கள். ஏனெனில் மனிதனுக்கு எல்லா நேரமும் ஒன்று போல் இராது.
93. நீங்கள் எவரிடமாவது விருந்தினராக சென்றால் உங்கள் படுக்கையை கண்டிப்பாக உடன் எடுத்துச் செல்லுங்கள்.

94. உங்களிடம் ஒருவர் விருந்தினராக வந்தால் முதலில் அவருக்கு தூங்குமிடத்தையும் கழிப்பிடத்தையும் காட்டிக் கொடுத்து விடுங்கள்.
95. நீங்கள் எவரிடமாவது விருந்தினராக செல்வதாயிருந்தால் குறித்த நேரத்தில் அது பற்றி அறிவித்துவிடுங்கள்.
96. நீங்கள் பிறருடைய விருந்தினராக சென்றால் ஏறக்குறைய எத்தனை நாள் தங்குவீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்.
97. நீங்கள் பயணத்தின்போது உங்கள் பொருள்கள் விஷயத்தில் கவனமில்லாமல் இருந்து விடாதீர்கள்.
98. நீங்கள் முடிந்தவரை தனிமையாக பயணம் செல்லாதீர்கள்; எவரையாவது துணைக்கு அழைத்துச் செல்லுங்கள்.
99. எங்கு விருந்தளிக்க இருப்பவர் அல்லது அவருடைய மனைவி மக்கள் நோயாளியாக இருக்கிறார்களோ அங்கு நீங்கள் முடிந்தவரை விருந்தினராகச் செல்லாதீர்கள்.
100. முடிந்தவரை நீங்கள் யாரையும் மரியாதைக் குறைவாக பேசாதீர்கள்.
101. முடிந்தவரை நீங்கள் பொருத்தமில்லாத நேரத்தில் பிறருடைய விருந்தினராகச் செல்லாதீர்கள்.
102. நீங்கள் நடைப் பயிற்சி செய்யும்போது ஒருவர் அல்லது அதிகமானவரை துணைக்கு அழைத்துச் செல்லுங்கள்.
103. பலவீனமான பயணிக்கு பேருந்திலோ அல்லது ரயிலிலோ இடம் கிடைக்காவிட்டால் அவருக்கு உதவி செய்யுங்கள்.
104. நீங்கள் கண்ணாடியை உபயோகித்த பின் அதனை குறித்த இடத்தில் வையுங்கள்.
105. நீங்கள் கூட்டத்தில் உட்கார்த்திருக்கும்போது காலை நீட்டாதீர்கள்.
106. கிழிந்த ஆடைகளை அணிந்து கொண்டு வெளியில் செல்லாதீர்கள்.
107. நீங்கள் வெளியே செல்வதற்கு முன் பொதுவாக கண்ணாடியை பார்த்துக் கொள்ளுங்கள்.
108. நீங்கள் சட்டை பொத்தானை திறந்து கொண்டு வெளியில் செல்லாதீர்கள்.
109. நீங்கள் வீட்டில் உள்ள கதவுகளையும், ஜன்னல்களையும் மக்களுக்கு துன்பம் ஏற்படாத வகையில் ஓசை எழுப்பாமல் மெதுவாக மூடுங்கள்.

110. நீங்கள் ஏதாவதொன்றின்மேல் சாய்ந்து கொண்டு சாப்பிடாதீர்கள்.
111. நீங்கள் வீட்டின் சுவர்கள் மற்றும் தரையை வெண்கட்டி மற்றும் கரியைக் கொண்டு எழுதி அசிங்கமாக்கி விடாதீர்கள்.
112. உங்கள் தலையில், பேன்கள் இருப்பது அசுத்தத்தின் அடையாளமாகும்.
113. நீங்கள் உங்களை விட பெரியவர்களுடன் மரியாதையாகப் பேசுங்கள். சிறுவர்களுக்கு மதிப்பளியுங்கள்.
114. தெருவில், வழியில் செல்லும்போது ஓரமாக செல்லுங்கள்.
115. நீங்கள் உங்கள் மனைவி, மக்களுக்கு மதிப்பளியுங்கள்.
116. நீங்கள் மக்களின் உயர் தகுதிகளை பேணி நடங்கள்.
117. நீங்கள் ஆண்களாயின் பெண்களின் உடை உடுத்துவதிலிருந்தும், பெண்களாயின் ஆண்களின் உடை உடுத்துவதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுங்கள்.
118. நீங்கள் ஆண்களாக இருந்து கொண்டு பெண்களைப்போல் நடந்து கொள்ளாதீர்கள்.
119. நீங்கள் உங்கள் ஆசிரியர், மாமனார், அண்ணன் ஆகியோருக்கு உங்கள் தந்தைக்குத் தரும் மதிப்பை அளியுங்கள்.
120. நீங்கள் மணமுடிக்க உங்களுக்கு ஏற்புடைய துணையைத் தேர்ந்தெடுங்கள்.
121. நீங்கள் முதியோர்களிடம் முதியோரைப் போன்றும், இளைஞர்களிடம் இளைஞர்களைப் போன்றும், குழந்தைகளிடம் குழந்தைகளைப் போன்றும் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
122. இஸ்லாமிய நாகரீகத்தின் அடிப்படை உண்மையான சகோதரத்துவத்தில் இருக்கின்றதேயன்றி வெளிப்படையான அலங்காரத்தில் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
123. நீங்கள் ஏதாவது ஒரு பொருளை இரவலாக பிறருக்குக் கொடுத்தால் அதனை எழுதிக் கொள்ளுங்கள்,
124. நீங்கள் உங்கள் பாத்திரங்களில் பெயர் அடித்துக் கொள்ளுங்கள். இதனால் அவை இடம் மாறி விடாதவாறு தடுக்கலாம்.
125. நீங்கள் காலந் தவறாமையைப் பின்பற்றுங்கள்.

126. நீங்கள் வருவாய்க்கேற்றபடி செலவு செய்யுங்கள்.
127. மக்களுக்கு வெறுப்பூட்டும் செயலைச் செய்யாதீர்கள்.
128. அந்நியப் பெண்கள், குறைந்த ஆடையணிந்த பெண்கள் ஆகியோரின் படங்களால் உங்கள் வீட்டை அல்லது அறையை அலங்கரிக்காதீர்கள்.
129. நீங்கள் சிறு குழந்தைகளை துன்புறுத்தாதீர்கள்.
130. நீங்கள் உயிரினங்களுக்கு தொல்லை கொடுக்காதீர்கள்.
131. நீங்கள் உரத்த குரலில் பேசாதீர்கள்.
132. நீங்கள் மக்களுடன் இன்முகத்துடனும் புன்முறுவலுடனும் பழகுகங்கள்.
133. நீங்கள் நல்லவர்களைப் பற்றி நல்லெண்ணம் கொண்டிருங்கள்.
134. நீங்கள் சமூக சேவையில் ஆர்வம் காட்டுங்கள்.
135. நீங்கள் நாட்டுப் பற்றுள்ளவராக இருங்கள்.
136. நீங்கள் சான்றோரின் குழந்தைகளுக்கு மதிப்பளிப்பீங்கள்.
137. உங்களின் தந்தையின் சான்றோரை, நண்பரை உங்களின் சான்றோராகக் கருதுங்கள்.
138. நீங்கள் மக்களின் உரிமைகளை ஒப்புக் கொள்ளுங்கள்.
139. எந்த கெட்ட பழக்கமும் உங்களிடம் இருக்கக்கூடாது.
140. நீங்கள் விதவைகளுக்கும், அநாதைகளுக்கும் கருணை காட்டுங்கள். அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
141. நீங்கள் மிகச் சிறிய அன்பளிப்பையும் ஏற்றுக்கொள்ளத் தயங்காதீர்கள்.
142. நீங்கள் குருடர்கள், நொண்டிகள், ஊனமுற்றோர் ஆகியோருக்கு உதவுங்கள். அவர்களை ஏளனம் செய்யாதீர்கள்.
143. நீங்கள் பிறருடைய நடைபாவனையை குறை கூறாதீர்கள்.
144. முடிந்தவரை நீங்கள் வழக்குகள் தொடுப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
145. நீங்கள் மக்களை முட்டாளாக்குவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
146. நீங்கள் பெரியோரை அவமதிக்காதீர்கள்.
147. நீங்கள் பிறரிடம் பணிபுரிபவராக இருந்தால் உங்கள் வேலையை நேர்மையுடனும் ஊக்கத்துடனும் செய்யுங்கள்.
148. நீங்கள் மேலதிகாரி என்றால் உங்களின் கீழ் வேலை

செய்கின்றவர்களின் உரிமையைப் பறிக்காதீர்கள்.

149. நீங்கள் உங்கள் ஆயுட்காலத்தை அதிகப்படுத்த விரும்பினால் உங்கள் ஏழை உறவினர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
150. நீங்கள் பெண்களை மதித்து நடங்கள்.
151. ஒருவர் உங்களிடம் பேசிக் கொண்டிருந்தால் அவர் கூறுவதைக் கவனமாகக் கேளுங்கள்.
152. உங்களின் பேச்சு நேர்மையானதாகவும், இயல்பானதாகவும் இருக்கட்டும்.
153. நீங்கள் ஒருபோதும் எந்த சூழ்ச்சியிலும் ஈடுபடாதீர்கள்.
154. நீங்கள் எல்லா மக்களுடனும், ஏற்றத்தாழ்வு பாராட்டாமல் சமத்துவமாக நடந்து கொள்ளுங்கள்.
155. தேவைப்பட்டால் நீங்கள் மக்களுக்கு மென்மையாகப் புரிய வைையுங்கள்.
156. மக்கள் உங்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எண்ணாதீர்கள்; மக்களுக்கு நீங்கள் சேவை செய்ய எண்ணுங்கள்.
157. நீங்கள் பிறருடைய அமைதியைக் குலைக்காதீர்கள்.
158. நீங்கள் ஏழைகளையும், யாசிப்பவர்களையும் கடிந்து கொள்ளாதீர்கள்.
159. நீங்கள் அநாதைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள்.
160. உபயோகிக்கும் பொருள்களின் விஷயத்தில் அண்டை வீட்டாருடனும், ஏழைகளுடனும் கருமித்தனம் காட்டாதீர்கள்.
161. நீங்கள் பெரியவர்கள் முன்னால் (தொப்பியில்லாமல்) வெறுந்தலையுடன் அமராதீர்கள்.
162. நீங்கள் உங்கள் அண்டை வீட்டினரை அற்பமான நன்மையிலிருந்தும் விலக்கி வைக்காதீர்கள்.
163. நீங்கள் பொதுவாக எல்லாருடனும், குறிப்பாக ஏழைகளுடனும் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
164. உங்களால் முடிந்தவரை அநியாயக்காரனிடமிருந்து அநியாயத்திற்குள்ளாகியிருப்பவரின் உரிமையைப் பெற்றுத் தர முயற்சி செய்யுங்கள்.
165. ஏழைகளுக்கு உங்கள் குழந்தைகளின் கையினால் தருமம் செய்யக் கற்றுக் கொடுங்கள்.

166. நீங்கள் எந்த வேலை நிறுத்தத்திலும் கலந்து கொள்ளாதீர்கள்.
167. நீங்கள் உங்கள் விருந்தினருக்கு மதிப்பளியுங்கள்.
168. நீங்கள் பெண்களின் பாட்டை கேட்காதீர்கள். அவர்களின் நாட்டியத்தையும் பார்க்காதீர்கள்.
169. நீங்கள் உங்கள் அண்ணன்மார்களை தந்தையைப் போன்றும், தம்பிகளை குழந்தைகளைப் போன்றும் கருதுங்கள்.
170. உங்கள் தாயின் காலடியில் இருக்கும் சுவர்க்கத்தைப் பெற முயற்சி செய்யுங்கள்.
171. நீங்கள் மறைக்க வேண்டிய இடங்களை எவருக்கு முன்னாலும் காட்டாதீர்கள்.
172. எவராவது உணவருந்திக் கொண்டிருந்தால் அவருடைய உணவைப் பார்க்காதீர்கள்.
173. நீங்கள் எப்போதாவது உங்கள் பக்கத்து வீட்டினருக்கு அன்பளிப்பு கொடுத்தனுப்புங்கள்.
174. பேருந்தில் அல்லது ரயிலில் இட நெருக்கடியாக இருந்தாலும் உங்களுடன் பயணம் செய்கின்ற பயணியுடன் சண்டையிடாதீர்கள்.
175. பிறரிடம் இரவலாக பொருள்களை வாங்கினால் அவற்றை அதற்குரியவர் கேட்கும் முன்பாகவே திருப்பிக் கொடுத்து விடுங்கள்.
176. நீங்கள் குலப்பெருமை பேசாதீர்கள்.
177. நீங்கள் நாட்டுடன் நன்றியுணர்வோடு இருங்கள்; எந்தக் கிளர்ச்சியிலும் ஈடுபடாதீர்கள்.
178. உலகிலுள்ள ஒவ்வொருவரும் ஏதாவதொரு நேரத்தில் உங்களுக்கு பயன்படுவார்கள். எனவே நீங்கள் யாரிடமும் வெறுப்பு காட்டாதீர்கள்.
179. ஆண்மகனே! நீ பட்டாடை அணியாதே.
180. மார்க்கச் சட்டங்களை பேணியவர்களாக இருக்கும் நிலையில் நீங்கள் எந்த நாட்டில் வாழ்ந்து வருகிறீர்களோ அந்த நாட்டின் நாகரிகத்தை நீங்கள் பின்பற்றலாம்.
181. தங்கம், வெள்ளி பாத்திரங்களை உபயோகிக்காதீர்கள்.
182. நீங்கள் வறுமை மற்றும் ஏழ்மையின் காரணமாக குழந்தைகளைக் கொல்லாதீர்கள்.
183. நீங்கள் சமுதாயப் பணிகளில் உளப்பூர்வமாக ஈடுபடுங்கள்.

184. நீங்கள் பிற சமய வழிப்பாட்டுத் தலங்களை பாதுகாப்பதிலும் பங்கு கொள்ளுங்கள். மேலும் அவர்களின் மதச் சுதந்திரத்தில் ஒருபோதும் குறுக்கிடாதீர்கள்.
185. நீங்கள் உங்கள் பெண்கள் 10, 11 வயதை அடைந்ததும் பர்தா அணியக் கட்டளையிடுங்கள்.
186. கருமித்தனமாக இருப்பது தீயதாக இருப்பதைப் போன்றே வீண் விரயம் செய்வதும் தீயதாகும்.
187. தன்னுடைய மூதாதையர்களைப் பற்றி பெருமையாக பேசும் ஒருவனிடம் நற்பண்பு, ஆற்றல் இல்லாதிருப்பது மானக்கேடானதாகும்.
188. நீங்கள் வழி விசாரிப்பவர்களுக்கு வழி காட்டுங்கள்.
189. நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஆகாத இழிவான தொழிலைச் செய்யாதீர்கள்.
190. நீங்கள் உங்கள் வீட்டின் அழகைக் கெடுத்து விடாதீர்கள் - அது வாடகை வீடாயினும் சரியே.
191. நீங்கள் பென்சில் அல்லது பேனா, குறிப்பேடு ஆகியவற்றை கண்டிப்பாக உங்களுடன் வைத்திருங்கள்.
192. நீங்கள் ஏதாவது குத்பாவிற் கு அல்லது சொற்பொழிவிற் கு வருகை தந்திருந்தால் அதனை மவுனமாக இருந்து கவனமாகக் கேளுங்கள். மேலும் சொற்பொழிவு ஆற்றுபவரை நோக்கி இருங்கள்.
193. உலகில் அமைதியை நிலைநாட்ட பாடுபடுங்கள்.
194. நீங்கள் உங்கள் சிந்தனைகள், நிலைமைகள் ஆகியவற்றை குறிப்பிடுவதற்காக ஒரு நாட்குறிப்பேட்டை (டையரி) வைத்திருங்கள்.
195. நீங்கள் அடிக்கடி எச்சில் உமிழும் பழக்கத்தை கைக்கொள்ளாதீர்கள்.
196. எவராவது உங்களை மட்டும் விருந்துக்கு அழைத்தால் உங்கள் குழந்தைகளை உங்களுடன் அழைத்துச் செல்லாதீர்கள்.
197. உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருப்பார்களேயானால் நீங்கள் அவர்களிடத்தில் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்.
198. நீங்கள் கடிதம் எழுதும்போது ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ்வையும் ஊர் பெயர், தேதி ஆகியவற்றையும் கண்டிப்பாக எழுதுங்கள்.
199. நீங்கள் கடிதத்தில் கிறுக்கி எழுதாதீர்கள், படிக்கும் விதத்தில் தெளிவாக எழுதுங்கள்.

3. வியாபாரம், கொடுக்கல் வாங்கல், நேர்மை, நாணயம்

1. நீங்கள் உங்கள் செல்வத்தை எப்பொழுதும் ஆகுமான வேலைகளுக்காகவும் பயனுள்ள வேலைகளுக்காகவும் செலவு செய்யுங்கள்.
2. நிறுக்கும்போது முழுமையாக நிறுத்துக் கொடுங்கள்.
3. அளந்து கொடுக்கும்போது நிறைவாக அளந்து கொடுங்கள்.
4. நீங்கள் முடிந்தவரை ஏதாவது தொழில் அல்லது கைத்தொழில் கற்றுக் கொள்ளுங்கள்.
5. உங்கள் வேலையில் ஒழுங்கின்மை, முறைகேடு இருக்கக் கூடாது.
6. மக்களின் கடிதங்களுக்கு உடனுக்குடன் பதில் எழுதுங்கள்.
7. முடிந்தவரை கடன் வாங்குவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
8. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை கண்டிப்பாக சேமியுங்கள்.
9. உங்கள் வியாபாரத்தில் நேர்மையுடனும், நீதியுடனும் நடந்து கொள்ளுங்கள்.
10. வியாபாரியே! நீங்கள் விளம்பரத்தில் மிகைப்படுத்திக் கூறாதீர்கள்.
11. சுதந்திரம், மனித சமஉரிமை ஆகியவற்றை மறந்து விடாதீர்கள். எல்லா மனிதரும், ஆதமின் சந்ததிகளும் உங்களுடைய சகோதரர்கள் ஆவர்.
12. வியாபாரியே! கலப்படமான பொருளை கலப்படமற்ற தூய பொருள் எனக் கூறி விற்காதீர்.
13. வியாபாரியே! நீங்கள் போலியான நெய்யை அசலானதாகக் கூறி விற்காதீர்கள்.
14. வியாபாரியே! நீங்கள் மாதிரி காட்டும்போது ஒரு பொருளையும், விற்கும்போது இன்னொரு பொருளையும் கொடுத்து விடாதீர்கள்.
15. தொழிலாளியே! நீங்கள் உங்கள் வாக்குறுதியை காப்பாற்றுங்கள். எந்த நாளுக்குள் முடித்து விடுவதாக வாக்குறுதியளிக்கின்றீர்களோ அந்த நாளுக்குள் வேலையை முடித்துவிடுங்கள்.

செய்யத் தகுந்தவையும் செய்யத் தகாதவையும்

16. பொற்கொல்லரே! நீர் நகையில் கலப்படம் செய்யாதீர்.
17. மற்றவர்களின் சண்டையில் தலையிடாதீர்- உங்களின் தலையீட்டினால் சமாதானம் ஏற்படும் என்றாலன்றி.
18. நீங்கள் துலாக்கோல், எடை, அளவை முதலியவற்றை சரியாக வைத்திருங்கள்.
19. நீங்கள் அறிந்துகொண்டே செல்லாத காசுகளைக் கொடுத்து ஏமாற்றாதீர்கள்.
20. எப்பொழுதும் நீங்கள் முக்கியமான விஷயங்களில் ஆலோசனை கூறுங்கள்.
21. நீங்கள் உங்கள் பிரச்சனைகளில் அறிவை பயன்படுத்துங்கள்.
22. நல்ல, பலன்தரத்தக்க பரிந்துரையை மறுக்காதீர்கள்.
23. நீங்கள் எப்பொழுதும் பழிக்குப் பழி வாங்காதீர்கள்; எப்பொழுதும் மன்னிக்கவும் செய்யாதீர்கள். மாறாக, சீர்திருத்தத்தை கவனத்தில் கொள்ளுங்கள்.
24. நீங்கள் உங்கள் வாக்கை (vote) தகுதியில்லாத எவருக்கும் கொடுக்காதீர்கள்.
25. வழக்கின் மூலமாக அல்லது பிற தகாத முறையினால் பிறருடைய செல்வத்தை விழுங்காதீர்கள்.
26. உங்கள் உயில் எழுத்து வடிவில் எப்பொழுதும் உங்களிடம் இருக்க வேண்டும்.
27. நீங்கள் மரணித்தவர்களை ஒருபோதும் ஏசாதீர்கள். ஏனெனில் அதனால் உயிருள்ளவர்களுக்கு துக்கம் ஏற்படுகிறது. இறந்தவர்களின் பிரச்சனை இறைவனோடு சம்பந்தப்பட்டதாகி விடுகிறது.
28. நீங்கள் முழுச் சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு, எஜமானரின் வேலையில் முழு நேரத்தையும் செலவிடவில்லையென்றால் நீங்கள் குறைவாக அளந்து கொடுப்பவரைப் போன்றவராவீர்கள்.
29. ஹராமான பொருள்களை விற்காதீர்கள்.
30. பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்யாதீர்கள்.
31. எங்கு நடைமேடைக்கான சீட்டு (பிளாட்ஃபார்ம் டிக்கட்) வாங்க வேண்டுமோ அங்கு நடைமேடைக்கான சீட்டு (பிளாட்ஃபார்ம் டிக்கட்) வாங்காமலோ அல்லது இரயில் நிலைய அதிகாரியிடம் அனுமதி பெறாமலோ உள்ளே

நுழையாதீர்கள்.

32. பயணத்தில் கிளம்பும் முன் உங்களுடைய எல்லா பொருள்களின் மீதும் உங்கள் பெயர், ஊர் ஆகியவற்றை எழுதி ஒட்டிவிடுங்கள். மேலும் பொருள்களின் மொத்த எண்ணிக்கையை குறிப்பேட்டில் குறித்து வையுங்கள்.
33. இரயில் நிலையத்தில் பொருள்களை கூலிக்காரரிடம் கொடுக்கும் முன் அவருடைய பதிவெண்ணை கண்டிப்பாக பார்த்துக் கொள்ளுங்கள்.
34. அரசு பணியாளரே! நீங்கள் அரசாங்க ஸ்டேஷனரி பொருள்களை உங்கள் சொந்த வேலைகளுக்காக உபயோகிக்காதீர்.
35. அரசு வேலைக்காரரை உங்கள் சொந்த வேலைகளுக்காக ஈடுபடுத்தாதீர்கள். அவ்வாறு வேலை வாங்கினால் அதற்கான கூலியை அவருக்கு கொடுத்து விடுங்கள்.
36. குறைந்த வகுப்பு பயணச் சீட்டு வாங்கிக்கொண்டு உயர்ந்த வகுப்பு இருக்கையில் அமராதீர்கள். அவ்வாறு அமர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் அதற்கு ஆகும் அதிகப்படியான பயணக் காசை செலுத்தி விடுங்கள்.
37. இரயிலில் அதிகப்படியான பொருள்களுக்குரிய கட்டணத்தை செலுத்துங்கள்.
38. இரயில் பயணத்தின்போது 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழுப் பயணச்சீட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.
39. இரயிலில் ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை பயணச்சீட்டின்றி அழைத்துச் செல்லாதீர்கள்.
40. நீங்கள் பண விஷயத்தில் இறைவனோடும், மக்களோடும் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்.
41. நீங்கள் ஒருபோதும் முட்டாள்தனமான பழக்கங்களை மேற்கொள்ளாதீர்கள்.
42. மக்களுக்குரிய உரிமைகளை அவர்களுக்கு வழங்குங்கள்.
43. மக்களிடமிருந்து உங்கள் உரிமைகளைப் பெறும் விஷயத்தில் நளிணமாகவும் பண்பாகவும் நடந்து கொள்ளுங்கள்.
44. நீங்கள் கடன் பெற்ற கடைக்காரர்களுக்கு கூடிய விரைவில் அல்லது குறைந்தபட்சம் மாதாமாதம் கடனை திருப்பிக் கொடுத்து விடுங்கள்.

45. ஜமாஅத் சந்தாக்களை முறையாகவும் வருமானத்திற்கேற்றபடியும் கொடுங்கள்.
46. பயணத்தின்போது உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது? எங்கு வைத்துள்ளீர்கள்? என்பன போன்ற விபரங்களை யாருக்கும் சொல்லாதீர்கள்.
47. தொழிலாளியின் வியர்வை காய்வதற்குள் அவருக்குரிய கூலியைக் கொடுத்து விடுங்கள்.
48. வருமான வரி, சந்தா, ஸகாத், வஸிய்யத் போன்றவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக உங்கள் செல்வம் மற்றும் வருவாயை மறைக்காதீர்.
49. பொது இடத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.
50. தனி நபரைப் போன்றே அரசு மற்றும் பிற அமைப்புகளும் உடன்படிக்கையைப் பேணுவதில் கடமைப்பட்டவையாகும்.
51. கொடுக்கல் வாங்கல், உடன்படிக்கை, வாக்குறுதி போன்றவற்றில் நெறிதவறி நடக்காதீர்கள்.
52. உங்கள் பணத்தில் ஒரு பகுதியை வெளிப்படையாகவும் மறுபகுதியை மறைவாகவும் செலவு செய்யுங்கள்.
53. நீங்கள் எவரிடமிருந்து கடன் பெற்றீர்களோ அவருக்கு வாக்குறுதிக்கேற்றபடி மனமகிழ்ச்சியுடன் திருப்பிக் கொடுங்கள்.
54. அநாதைகளின் செல்வத்தை விழுங்காதீர்கள். நீங்கள் அவர்களின் கண்காணிப்பாளராக இருந்து நீங்களும் ஏழையாக இருந்தால் ஆகுமான அளவில் பணிக்கான கூலியை எடுத்துக் கொள்ளலாம்.
55. நீங்கள் ஏழைகளுக்கு சதகா (தருமம்) கொடுங்கள். ஒருவருக்கு சதகா கொடுத்து விட்டு பிறகு அவரை துன்பத்திற்குள்ளாக்காதீர்கள்.
56. நீங்கள் அசுத்தமான, மோசமான பொருள்களை சதகாவாக (தருமமாக)க் கொடுக்காதீர்கள்.
57. வட்டியை ஹராமாகக் (தடுக்கப்பட்டதாகக்) கருதுங்கள்.
58. நீங்கள் வியாபாரி என்றால் ஹராம், ஹலால் வியாபாரத்தைப் பற்றி அறிந்து கொள்வது கட்டாயமாகும்.
59. நீங்கள் உங்கள் செல்வத்தையும், விலையுயர்ந்த பொருள்களையும் பாதுகாப்பான இடத்தில் வைப்பீர்கள்.
60. தொழிலாளியே! நீ உனது எஜமானர் வாங்கி வந்த

பொருள்களை திருடாதே.

61. சூதாடாதீர்கள்.
62. வியாபாரியே! உங்களின் அளவையும், நிறுவையும் தெரியாதவர், சிறியவர், பெரியவர் அனைவருக்கும் சரிசமமாக இருக்க வேண்டும்.
63. நீங்கள் தேவையற்ற நிபந்தனைகளை விதிக்காதீர்கள்.

4. கல்வி

1. வாழ்நாள் முழுக்க கல்வியை கற்று வாருங்கள்.
2. அறிவிலியாக இருப்பதை விட்டும் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
3. கல்வியை அதன்படி செயல்படுவதற்காகவும், பிறருக்கு கற்றுக் கொடுப்பதற்காகவும் கற்றுக் கொள்ளுங்கள்.
4. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு உங்களை விட அதிகம் கல்வி கற்றுக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
5. கல்வியைப் பரப்புவதில் எப்பொழுதும் நீங்கள் முயன்று வாருங்கள்.
6. நீங்கள் உங்கள் அறிவை மேன்மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
7. எத்தகைய கல்வி உங்களின் நிலைமைக்கு பயன் தராமல் நஷ்டம் தரக்கூடியதாக இருக்குமோ அதனை கற்காதீர்கள்.
8. நீங்கள் பயன்தரத்தக்க கல்வியை ஒருபோதும் மறைக்காதீர்கள்.
9. நீங்கள் ஏதாவதொரு கல்வியில் அல்லது கலையில் உயர்தரத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
10. கல்வி செயலினால் உயிர் பெறுகிறதேயல்லாமல் வெறும் மனனம் செய்வதால் அல்ல.
11. தினசரி நீங்கள் உங்கள் கல்வியறிவை வளர்த்துக் கொள்வதற்காக படிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.
12. தேர்வில் ஒருபோதும் காப்பியடிக்காதீர்கள்.
13. கல்வியில் எந்த விஷயம் உங்களுக்கு தெரியவில்லையோ அதனைக் கேட்டுத் தெரிந்து கொள்ள தயங்காதீர்கள்.
14. நீங்கள் எந்த வயதிலும் ஏதாவதொரு பயனுள்ள கல்வியை கண்டிப்பாக கற்றுக் கொள்ள முடியும்.
15. உரத்த குரலில் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்காதீர்கள்.
16. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செல்வங்களை விட்டுச் செல்வதைக் காட்டிலும் அவர்களுக்கு நல்ல கல்வி புகட்டுவது மிகச் சிறந்ததாகும்.
17. மாணவனே! நீ ஒருபோதும் பள்ளிக்கூடம் அல்லது

செய்யத் தகுந்தவையும் செய்யத் தகாதவையும்

கல்லூரிக்கு செல்லாமல் இருக்காதே.

18. உங்கள் மனைவி கல்வியறிவு பெறாதவராயின் அவருக்கு கல்வி புகட்டுங்கள்.
19. இயன்றவரை நல்ல புத்தகங்களை வாங்குங்கள்.
20. நீங்கள் பெரிய ஊரில் வாழ்ந்து வருகிறீர்கள் என்றால் அங்குள்ள நூலகத்தில் உறுப்பினராக ஆகுங்கள்.
21. எந்த விஷயத்தை நேரடியாக நீங்கள் அனுபவிக்கவில்லையோ அதனை பிறருக்கு ஆதாரமாக எடுத்து வைக்காதீர்கள்.
22. மாணவனே! வீட்டுப் பாடங்களை வீட்டில் நீ செய்யவில்லையென்றால் நீ தகுதியில்லாதவனாவாய்.
23. மாணவனே! வீட்டுப் பாடங்களை மட்டும் செய்யும் நீ நடுத்தரமானவன் ஆவாய்.
24. மாணவனே! பள்ளிக்கூட வேலை போக பிற நூல்களையும் சுயமாக விரும்பிப் படிக்கின்றாய் என்றால் நீ கெட்டிக்காரனாவாய்.
25. நீங்கள் உங்கள் புத்தகங்களை கரையான், எலி, பாச்சான், புழு போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
26. எழுதும் போது நேராக எழுதப் பழகிக் கொள்ளுங்கள்.
27. அறிஞர்களுக்கு மதிப்பளியுங்கள்.
28. ஏதாவது புத்தகம் வாங்கினால் முதலில் அதனை பைண்டிங் செய்யுங்கள். உங்கள் பெயரை எழுதுங்கள். புத்தகத்தின் அட்டைப் பகுதியில் புத்தகத்தின் பெயரை குறிப்பிடுங்கள்.
29. பைண்டிங் செய்யப்பட்ட புத்தகத்தை வெயிலிலிருந்தும், ஈரத்திலிருந்தும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அது கோணலாகி விடும்.
30. நீங்கள் உங்கள் புத்தகங்களை சிறுவர்களின் கையில் கொடுக்காதீர்கள்.
31. முடிந்தவரை நீங்கள் புத்தகங்களை இரவல் கொடுக்காதீர்கள். இல்லையென்றால் பெரும்பாலும் அவை திரும்பக் கிடைக்காது.
32. கல்வியை கற்பதற்காக நீங்கள் பயணமும் மேற்கொள்ளுங்கள்.
33. நீங்கள் ஆசிரியரை விட மேலான இடத்தைப் பெற்று விட்டாலும் உங்கள் ஆசிரியரை எப்பொழுதும் மதியுங்கள்.

34. நீங்கள் அறிவை வளர்த்துக் கொள்வதற்காக தொடர்ந்து பத்திரிகைகள், நாளிதழ்களைப் படிபுங்கள்.
35. நீங்கள் வரட்டு வாதம் செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
36. நீங்கள் கல்வியை அறிவை வளர்க்கும் கருவியாகக் கருதுங்கள். அதனை பிழைக்கும் வழியாக மட்டும் ஆக்கி விடாதீர்கள்.
37. புத்தகம் படிக்கும்போது பொதுவாக பேசாதீர்கள்.
38. தாய் மொழியுடன் உங்கள் மார்க்க மொழியையும் அரசு மொழியையும் நன்றாகக் கற்றுக் கொள்ளுங்கள்.
39. நீங்கள் குறிப்பேட்டை எப்பொழுதும் வைத்திருங்கள். அதில் தேவையான, நினைவில் நிறுத்த வேண்டிய விஷயங்களை எழுதிக் கொள்ளுங்கள்.
40. நீங்கள் பள்ளிக்கூடத்தில் உங்கள் குழந்தைகளின் வயதை குறைவாக எழுதாதீர்கள்.
41. சிந்திக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
42. பத்திரிகைகள் படிப்பதனால் எந்த அளவுக்கு விஷயங்கள் கிடைக்குமோ அந்த அளவுக்கு வேறு எதன் மூலமாகவும் கிடைக்காது.
43. நீங்கள் எப்பொழுதும் மூளையைப் பயன்படுத்துங்கள். இல்லையென்றால் அது வேலை செய்ய தகுதியில்லாமல் போய்விடும்.
44. நீங்கள் புத்தகப் புழுவாக இருக்காதீர்கள். மாறாக, செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்துங்கள்.
45. நீங்கள் எப்பொழுதும் உங்கள் அறிவையும், சிந்திக்கும் திறனையும் வளர்த்துக் கொண்டேயிருங்கள்.
46. பிறருடைய புத்தகங்கள், குறிப்புகள், கடிதங்கள் முதலியவற்றை அவருடைய அனுமதியின்றி படிக்காதீர்கள்.
47. உங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதும் அவர்களுக்கு மேலான ஒழுக்கப் பயிற்சி கொடுப்பதும் அவர்களுக்காக பணம் சம்பாதித்துக் கொடுப்பதை விடவும் அல்லது அவர்களுக்கு அதிகமான சொத்துகளை சேர்த்து வைப்பதை விடவும் மிக மேலானது.
48. நீங்கள் படிப்பினை பெறுவதற்காகவும், அனுபவம்

பெறுவதற்காகவும் பயணம் மேற்கொள்ளுங்கள்.

49. உங்கள் குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தைப் பற்றிய பயன், அதன் நஷ்டம் பற்றி எடுத்துரைக்கும் போது வெறும் கட்டளையினால் அல்லாமல் சான்றுகளுடன் விளக்கிக் கூறுங்கள்.
50. வருமுன் காப்பது வந்தபின் மருத்துவம் செய்வதை விடச் சிறந்தது.

5. நன்னடத்தை

1. முயற்சி செய்தால் மனிதனின் நடத்தையை மாற்றி விடலாம்.
2. உங்கள் நடத்தையை சீர்படுத்துங்கள். அப்போதுதான் மக்கள் உங்களிடமிருந்து பயன் பெற முடியும்.
3. உடலளவிலான சுகபோகங்களை மட்டும் நோக்கமாகக் கொள்ளாதீர்கள்.
4. நீங்கள் அறிவாளியாக இருங்கள். தந்திரக்காரராக இருக்க வேண்டாம்.
5. செல்வத்தை சம்பாதியுங்கள்; ஆயினும் பேராசை கொள்ளாதீர்கள்.
6. பெற்றோர், சான்றோரின் திருப்தியைப் பெற முயலுங்கள். மேலும் அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடங்கள்.
7. விடாமுயற்சியை மேற்கொள்ளுங்கள்.
8. அந்நிய பெண்களுடன் தனியாக உட்காராதீர்கள்.
9. பாட்டுப் பாடுவதில் ஆசை கொள்ளாதீர்கள்.
10. தீய வார்த்தை பேசுதல், கெட்டவற்றை எழுதுதல், கெட்டவர்களின் சபையில் உட்காருதல் முதலியவற்றி லிருந்து விலகிக் கொள்ளுங்கள்.
11. இயன்றவரை பிறரிடம் யாசிக்காதீர்கள்.
12. கவுரவத்துடன் இருக்கின்ற அதே வேளையில் பணிவுடனும் இருங்கள்.
13. தீயவர்களுடன் உறவு வைக்காதீர்கள்.
14. உங்களுக்கு விருப்பமில்லாததை பிறருக்காக நீங்கள் விரும்பாதீர்கள்.
15. பொய்யை உண்மையைப் போன்று கூறாதீர்கள்.
16. அந்நியப் பெண்களைப் பார்ப்பதிலிருந்து உங்கள் கண்களை விலக்கிக் கொள்ளுங்கள்.

செய்யத் தகுந்தவையும் செய்யத் தகாதவையும்

17. நீங்கள் யாருக்கும் எந்தத் தொல்லையும் கொடுக்காதீர்கள்.
18. ஆகுமானவற்றையே எப்பொழுதும் சாப்பிடுங்கள்.
19. நீங்கள் லஞ்சம் வாங்காதீர்கள்.
20. நீங்கள் உங்களுடைய வாக்குறுதிகளை, உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள். (அவை ஷரீஅத்திற்கு மாற்றமானவையாக இல்லாதிருந்தால்.)
21. எந்தப் பழக்கத்துக்கும் அடிமையாகாதீர்கள்.
22. எளிமையான வாழ்க்கை வாழுங்கள்.
23. திருடாதீர்கள்.
24. தீமை செய்யாதீர்கள்.
25. கொலை செய்யாதீர்கள்.
26. வழிப்பறிக் கொள்ளை செய்யாதீர்கள்.
27. வீண் செலவு செய்யாதீர்கள்.
28. பொய் பேசாதீர்கள்.
29. துன்பத்திலும், கஷ்டத்திலும் பொறுமையை மேற்கொள்ளுங்கள்.
30. புறம் பேசாதீர்கள்.
31. நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருளில் நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்.
32. நன்மை செய்தவருக்கு நன்றி செலுத்துங்கள்.
33. சோம்பேறியாகாதீர்கள். போதுமென்ற மனத்தை கைக்கொள்ளுங்கள்.
34. நல்லவர்களுடன் நட்புறவு கொள்ளுங்கள்.
35. ஏழைகள், பலவீனமானவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
36. உங்கள் உடலை விட சிந்தனைகளை அதிகம் தூய்மையாக வைத்திருங்கள்.
37. நீங்கள் உங்கள் அக்கம்பக்கத்தவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
38. நீங்கள் யாருக்கும் தொல்லை தராது.
39. பிறருக்குக் காட்டுவதற்காக வேலை செய்வதை விட்டுவிடுங்கள்.
40. நீங்கள் எவரையும் ஏளனமாகவும், அற்பமாகவும் கருதாதீர்கள்.
41. நீங்கள் யாரையும் ஏசாதீர்கள்.
42. நீங்கள் எப்பொழுதும் மற்ற படைப்பினங்களுடன் அனுதாபத்துடன் நடந்து கொள்ளுங்கள்.

43. சகிப்புத்தன்மையை மேற்கொள்ளுங்கள்.
44. பிறருடைய உரிமையைப் பறிக்காதீர்கள்.
45. பிறரை கேலி, கிண்டல் செய்யாதீர்கள்.
46. வீணான வேலைகளிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
47. நீங்கள் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருங்கள்.
48. வீண் பேச்சு பேசாதீர்கள்.
49. கோபம் கடுமையாக வரும்போது மவுனமாகி விடுங்கள்.
50. கோழையாக இருக்காதீர்கள்.
51. ஒருபோதும் அவநம்பிக்கை கொள்ளாதீர்கள்.
52. புறம் பேசாதீர்கள்; புறம் பேசுவதைக் கேட்காதீர்கள்.
53. பிறரை சபிக்காதீர்கள்.
54. வாக்குறுதி மீறாதீர்கள்.
55. குழப்பம் செய்யாதீர்கள். சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள்.
56. இறைவனால் உங்களுக்கு வழங்கப்பட்ட உங்கள் மேலான ஆற்றல்களையும் சக்திகளையும் வீணடிக்காதீர்கள்.
57. அவசியமின்றி உணவுப் பொருள்களில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டாதீர்கள்.
58. கர்வத்தினால் தலைதூக்கி நடக்காதீர்கள்.
59. அவசர புத்தி காட்டாதீர்கள்.
60. நல்லவற்றில் முந்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
61. ஒவ்வொரு நன்மையையும் ஆர்வத்துடன் செய்யுங்கள். ஒவ்வொரு தீமையையும் வெறுத்து ஒதுக்குங்கள்.
62. நீங்கள் (குற்றங்களை) மன்னித்து மறைத்துவிடும் பழக்கத்தை கைக்கொள்ளுங்கள்.
63. நீங்கள் விருந்தோம்பல் செய்யுங்கள்.
64. பிறருடைய கடிதங்களை அவர் அனுமதியின்றி படிக்காதீர்கள்.
65. நாவினால் நயமாகவும் நயவஞ்சகமாகவும் பேசுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் மனைவி மக்களையும் அதிலிருந்து காப்பாற்றுங்கள்.
66. இறை கட்டளைக்கு மாறான விஷயங்களிலன்றி பெற்றோர், ஆசிரியர், சான்றோருக்குக் கட்டுப்படாமல் இருக்காதீர்கள்.
67. குலப் பெருமையிலும், ஆணவத்திலும் மூழ்கி விடாதீர்கள்.

68. நீங்கள் நன்மைகளை செய்துவிட்டு அதனை பறைசாற்றிக் கொண்டிருக்காதீர்கள்.
69. மக்கள் பேசும்போது குறுக்கிட்டுப் பேசும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.
70. தேவையற்ற இடத்தில் விரோதம் பாராட்டாதீர்கள்.
71. நயவஞ்சகத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
72. பிறர் கூற்றை புரியாமல் ஆமாம் போடுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
73. வெட்கங்கெட்டவராக ஆகி விடாதீர்கள்.
74. கருமித்தனம் காட்டாதீர்கள்.
75. கடுமையாகப் பேசாதீர்கள்.
76. தவறான எண்ணம் கொள்ளாதீர்கள்.
77. காழ்ப்புணர்ச்சி காட்டாதீர்கள்; ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளாதீர்கள்.
78. சந்தேகிக்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள்.
79. முன்னெச்சரிக்கையின்றி செயல்படாதீர்கள்.
80. மக்களிடையே சண்டை மூட்டுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
81. போலித்தனம் செய்யாதீர்கள் (நடிக்காதீர்கள்).
82. நன்றிகேடு காட்டாதீர்கள்.
83. பிறரை மகிழ்வூட்டுவதற்காக அவர் புகழ்பாடாதீர்கள்.
84. கயமையிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
85. தன்னலத்தை கைவிடுங்கள்.
86. புனைந்து கூறுவதையும் பழித்துப் பேசுவதையும் விட்டு விடுங்கள்.
87. தீய பார்வை பார்க்காதீர்கள்.
88. சீட்டாடுதல், சூதாட்டம் போன்ற வீண் விளையாட்டு விளையாடாதீர்கள்.
89. ஒட்டுக் கேட்பதை விட்டு விடுங்கள்.
90. தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
91. மற்றவர்களையும் நம்புங்கள்.
92. நோயாளிகளை நலம் விசாரிக்கச் செல்லுங்கள்.
93. உறவினர்களுடன் நல்லமுறையில் நடந்து கொள்ளுங்கள்.
94. நீங்கள் உங்களுடைய தவறுகளை ஒப்புக் கொள்ளத் தயங்காதீர்கள்.

95. நீங்கள் தைரியத்தையும் பற்றுறுதியையும் மேற்கொள்ளுங்கள்.
96. நீங்கள் உங்கள் சொந்த விஷயத்தில் பொதுவாக பழிவாங்காதீர்கள்.
97. நீதியையும் நேர்மையையும் கைவிட்டு விடாதீர்கள். தன்மானமுள்ள மனிதனாக மாறுங்கள்.
98. மன உருக்கத்தை உங்கள் உள்ளத்தில் ஏற்படுத்துங்கள்.
99. எளிமையையும் மென்மையையும் உங்கள் இயல்பில் ஏற்படுத்துங்கள்.
100. தன்னிறைவு என்ற பண்பை உங்களிடம் உருவாக்கிக் கொள்ளுங்கள்.
101. உங்கள் எல்லா வேலைகளும் தூய உள்ளத்துடன் செய்யப்பட வேண்டும்.
102. நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
103. நீங்கள் கேளிக்கையாகக் கூட பொய் பேசாதீர்கள்.
104. பிறருடைய கட்டுரை மற்றும் கவிதையை திருடி உங்கள் பெயரால் வெளியிடாதீர்கள்.
105. துன்பம், பசி, நோய் போன்ற நிலைமைகளில் சகிப்புத் தன்மையுடன் இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
106. வீண் கதைகள் பேசுதல், வீணான காட்சிகளைப் பார்த்தல், தீய எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
107. குறைகளை தேடும் பழக்கத்தை கைவிடுங்கள்.
108. வீண் செலவுகளை தவிருங்கள்.
109. கடுமையாக நடந்து கொள்வதை விட்டுவிடுங்கள்.
110. தேவையான சூழ்நிலையில் கிழிந்து தைக்கப்பட்ட உடைகளை, தைக்கப்பட்ட செருப்பை அணிய வெட்கப்படாதீர்கள்.
111. பிறருடைய குற்றங்களை தேடி அலையாதீர்கள்.
112. பிறரை கேலி, கிண்டல் செய்வதிலிருந்து தவிர்த்து கொள்ளுங்கள்.
113. தைரியசாலியாக இருங்கள்.
114. உண்மையைச் சொல்ல பயப்படாதீர்கள். ஆயினும் அதனை ஞானத்துடன் எடுத்து வையுங்கள். கடுமையாகவும், முட்டாள்தனமாகவும் எடுத்து வைக்காதீர்கள்.

115. உங்கள் உள்ளத்தில் எந்த நம்பிக்கையாளரைக் குறித்தும் வெறுப்புணர்வு இருக்க வேண்டாம்.
116. நீங்கள் உங்கள் கருத்திலேயே பிடிவாதமாக இருக்காதீர்கள். மேலும் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளுமாறு மக்களை கட்டாயப்படுத்தாதீர்கள்.
117. சுயநலத்திற்காக பிறரை புகழ்ந்து பேசுவதை தவிருங்கள்.
118. நீங்கள் நீதிபதியாகவோ, மாஜிஸ்டிரேட்டாகவோ இருந்தால் நீதியை ஒருபோதும் கைவிட்டு விடாதீர்கள்.
119. நீங்கள் உங்கள் குலப்பெருமை பேசாதீர்கள்.
120. நீங்கள் உங்கள் நாவினாலோ, கையினாலோ பிறருக்கு துன்பமிழக்காதீர்கள்.
121. நீங்கள் எந்த நல்ல பயனுள்ள வேலையையும் முழுமையாக செய்யாமல் விட்டுவிடாதீர்கள்.
122. வேலையிலிருந்து தப்பிப்பதற்காக சாக்குப் போக்குகளைச் சொல்லாதீர்கள்.
123. உங்கள் பொறுப்புகளை பிறர் மீது சுமத்தாதீர்கள்.
124. ஒழுக்கத்தைக் கெடுக்கக்கூடிய திரையரங்கம் செல்வது, படம் பார்ப்பது போன்றவற்றை தவிருங்கள்.
125. வானொலியில் அந்நியப் பெண்களின் பாட்டுகளைக் கேட்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
126. வேலைக்காரர்கள், அடிமைகள் ஆகியோரிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள்.
127. பண நஷ்டத்தின்போது அளவுக்கு மீறி வருத்தப்படவோ துக்கம் கொள்ளவோ செய்யாதீர்கள்.
128. பிறர் உங்களை ஏசினால் நீங்கள் அவரை ஏசாதீர்கள். நீங்கள் உங்கள் எதிரிகளை எப்பொழுதும் கண்ணியமாகப் பழிவாங்குங்கள்.
129. சான்றோர்களின் முன்னால் உரத்த குரலில் பேசாதீர்கள்.
130. நீங்கள் உங்கள் சொல்லையும் செயலையும் போலித்தனத்திலிருந்து காப்பாற்றுங்கள்.
131. பண ஆசையில் வீழ்ந்து விடாதீர்கள்.
132. ஞானம் நிறைந்த விஷயம் எங்கிருந்து கிடைத்தாலும் அது உங்கள் பொருளாகும்; அதனை பெற்றுக் கொள்ளுங்கள்.
133. நீங்கள் உங்கள் குறைகளையும் பாவங்களையும் மக்களிடத்திலிருந்து மறையுங்கள். நீங்களே அவற்றை வெளிப்படுத்தாதீர்கள்.

134. தினசரி நீங்கள் ஒரு தடவையாவது மரணத்தை எண்ணிப் பாருங்கள்.
135. நீங்கள் முன்கோபியாக இருக்காதீர்கள்.
136. நம்பிக்கைத் துரோகிக்கு உதவி செய்யாதீர்கள்.
137. விரும்பத்தகாத விஷயங்களைப் பற்றி ஆராயாதீர்கள்.
138. நீங்கள் நம்பிக்கை கொண்ட சகோதரர்களின் சுமையை தாங்கிக் கொள்ளுங்கள்.
139. நீங்கள் எல்லா விதமான விஷயங்களையும் கேட்டுக் கொள்ளுங்கள். அவற்றில் மேலான, நல்ல விஷயங்களை கடைபிடியுங்கள்.
140. நீங்கள் செய்யாதவற்றைப் பற்றி வாதிடாதீர்கள்.
141. வசதிகளை விரும்புவதாக இருக்காதீர்கள்.
142. பிறர் உங்களை மேலானவராக கருதுவார் என்ற எண்ணத்தில் பிறருக்கு நன்மை செய்யாதீர்கள்.
143. அல்லாஹ் அல்லாத கடவுள்களை ஏசாதீர்கள். இல்லையென்றால் அறியாமை காரணமாக அவர்கள் இறைவனையும் உங்கள் சான்றோரையும் ஏசுவார்கள்.
144. மார்க்கத்துக்கு எதிரான விஷயத்தில் பெற்றோரின் விஷயத்தை கேட்காவிட்டாலும் அவர்களுடன் மரியாதையுடன் பேசுங்கள்.
145. நீங்கள் பிறரை சந்திக்கச் சென்று அவர் ஏதாவதொரு காரணத்தினால் உங்களை சந்திக்க மறுத்து விட்டால் அதனை தவறாகக் கருதாதீர்கள்.
146. பிறருடைய செல்வத்தை பேராசையுடன் பார்க்காதீர்கள்.
147. நம்பிக்கையாளர் எளிமையானவராக இருப்பாரேயன்றி தந்திரக்காரராக இருக்கமாட்டார்.
148. நீங்கள் தற்கொலை செய்து கொள்ளாதீர்கள்.
149. நீங்கள் உங்களை அழிவுக்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள்.
150. நீங்கள் எந்த முஸ்லிமையும் சபிக்காதீர்கள். மேலும் அவர்களை அசுத்தமானவர் எனக் கூறாதீர்கள்.
151. பேராசை காரணமாக நீங்கள் உண்மை பேச அஞ்சாதீர்கள்.
152. நீங்கள் நகைச்சுவைக்காகக் கூட பொய் கூறாதீர்கள்.
153. பிறர் மனம் புண்படும் அளவிற்கு எவரையும் கேலி செய்யாதீர்கள்.

154. நீங்கள் எளிமையைக் கைக்கொள்ளுங்கள். ஆனால் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
155. உண்மை பேசுங்கள். அதற்காக உங்களுடைய குறைபாடுகளையும் மக்களுடைய குறைகளையும் கூறித்திரியாதீர்கள். ஏனெனில் சில உண்மைகளும் குழப்பம் விளைவிக்க கூடியவையாக இருக்கின்றன.
156. நீங்கள் உங்களின் செயல்களிலும், ஒழுக்கத்திலும் நடுநிலைமையை கையாளுங்கள்.
157. படைப்பினங்களுடன் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள்.
158. நீங்கள் எல்லாவிதமான தன்மான உணர்வற்ற செயலிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுங்கள்.
159. இறைவன் உங்களிடம் இயற்கையாகவே வைத்துள்ள சிறப்புத்தன்மைகளை வீணாக்கி விடாதீர்கள். அவற்றை நேரான வழியில் செலவிடுங்கள். ஏனெனில் அவை வீணாகப் படைக்கப்படவில்லை.
160. நீங்கள் மிகப் பெரிய சான்றோராக மாறாதவரை பிற சான்றோரை ஆட்சேபிக்காதீர்கள்.
161. நீங்கள் எல்லா விஷயத்திலும் எதிர்மறை அம்சத்தை மட்டும் பார்க்காதீர்கள்.
162. ஒழுக்கங்களை சரிசெய்வதில் குறைவு ஏற்பட்டு விடும் அளவுக்கு உடலின் வெளி அழகுகளை சரி செய்வதில் அளவு கடந்து விடாதீர்கள். சலிப்பு ஏற்படுமளவுக்கு இறைவணக்கங்களில் ஈடுபடாதீர்கள்.
163. உங்கள் மீது உங்கள் இறைவனுக்கும் உரிமை உண்டு. உங்கள் மீது படைப்பினங்களுக்கும் உரிமை உண்டு. உங்கள் மீது உங்கள் குடும்பத்தினருக்கும் உரிமை உண்டு. உங்கள் மீது உங்கள் நஃபஸுக்கும் உரிமை உண்டு. உங்கள் மீது உங்கள் நாடு, அரசுக்கும் உரிமை உண்டு. எனவே நீங்கள் இந்த அனைத்து உரிமைகளையும் அதற்குரிய விதத்தில் அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுங்கள்.
164. நீங்கள் பகட்டுத்தனம் செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
165. நீங்கள் ஏதாவதொரு அறிவுரையைக் கேட்டுவிட்டு அதற்கு நேர்மாற்றமாக நடந்து கொள்ளாதீர்கள். அதனை மறுப்பதற்கு முன் நன்கு சிந்தியுங்கள்.

166. நீங்கள் மக்களின் நற்பண்புகளுக்கு மதிப்பளியுங்கள்.
167. மிகப் பெரிய ஜிஹாது மனயிச்சைகளுடன் நடத்துகின்ற போராட்டமே.
168. எப்பொழுதும் முகம் சுளிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
169. நீங்கள் எரிந்து விழாமல் பிறருடன் நல்ல முறையில் பழகுங்கள்.
170. நீங்கள் உங்கள் நேரத்தையோ, பிறருடைய நேரத்தையோ வீணாக்காதீர்கள்.
171. உங்களால் நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளைக் கூறாதீர்கள்.
172. அரசாங்கப் பொருள்களுக்கு உங்களை கண்காணிப்பாளராக ஆக்கினால் அரசாங்கத்தின் நல்ல பொருள்களை உங்களுடைய குறைவுள்ள பொருள்களுடன் மாற்றி விடாதீர்கள்.
173. துன்பங்களும் தொல்லைகளும் இல்லாமல் உங்களுக்கு நல்லொழுக்க, ஆன்மீகப் பயிற்சி கிடைப்பது சாத்தியம் இல்லை.
174. நீங்கள் பெயர் குறிப்பிடாமல் பிறரைப் பற்றி முறையீடு செய்யாதீர்கள்.
175. நாள் முழுக்க நீங்கள் செய்த வேலைகளைக் குறித்து இரவில் தூங்குவதற்கு முன் எண்ணிப் பாருங்கள்.
176. பிறருடைய தோட்டத்திலிருந்து பழம் பறிப்பதை விட்டும் உங்கள் குழந்தைகளைத் தடுத்து நிறுத்துங்கள். அதுவும் திருட்டே ஆகும்.
177. நீங்கள் பிறருடைய ஸ்டேஷனரி பொருள்கள், புத்தகங்கள் போன்றவற்றை அவருடைய அனுமதியில்லாமல் எடுக்காதீர்கள். இதுவும் திருட்டு தான்.
178. மாணவனே! பள்ளிக்கூடத்திலுள்ள வெண்கட்டியை (சாக்பீஸை) வீட்டிற்கு கொண்டு வராதே. இதுவும் திருட்டுதான்.
179. நீங்கள் பெற்றோரின் அனுமதியின்றி வீட்டிலுள்ள பொருள்களின் மீது கை வைக்காதீர்கள்.

180. தேர்வில் காப்பியடிக்காதீர்கள்; அதுவும் திருட்டுதான்.
181. நீங்கள் பிற மதத்தவர்களை புண்படுத்தாதீர்கள்.
182. உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றில் அளவு கடந்து விடாதீர்கள். கருமித்தனமும் காட்டாதீர்கள்.
183. நீங்கள் சட்டத்தை சாக்காக வைத்து, நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்.
184. முடிந்தவரை கேள்வி கேட்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
185. விருந்தினருக்காக அளவுக்கு மீறி செலவிடாதீர்கள்; இதுவும் ஒருவகையில் தற்பெருமையே!
186. நீங்கள் கனவு, கஷ்டம் கண்டால் கர்வம் கொள்ளாதீர்கள்.
187. உங்கள் துஆ ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டால் அது குறித்து பெருமையடிக்காதீர்கள்.
188. சென்ற கால பெரியார்கள் தவறு செய்திருந்தால் அதனைப் பின்பற்றாதீர்கள்; அதே வேளையில் அவர்களைப் பழித்துரைக்கவும் செய்யாதீர்கள்.
189. உங்கள் சகோதரர்கள், வேலைக்காரர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள். அவநம்பிக்கையிலிருந்து அவர்களைக் காப்பாற்றுங்கள்.
190. சிறுவனே! உனக்கு தீய, பாவச் செயல் கற்றுக் கொடுக்கப்பட்டால் அதனை எதிர்த்துப் போராடு.
191. எந்த மார்க்கப் பெரியாரையும் தவறாகப் பேசாதீர்கள்.
192. நீங்கள் உங்கள் உறவினர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
193. உயிரினங்களுக்கு துன்பமிழைக்காதீர்கள்.
194. பிறரை துன்பத்தில் கண்டால் அத்தகைய துன்பத்தில் இருந்து இறைவன் உங்களை பாதுகாத்ததற்காக நன்றி செலுத்துங்கள்.
195. இரகசியமான விஷயங்களைக் கேட்டால் அதனை மக்களிடம் கூறித் திரியாதீர்கள்.
196. பிறருடைய குற்றத்தை மன்னித்துவிட்டு பிறகு அதனை திரும்பக் கூறாதீர்கள்.
197. மக்களின் குறைகளையும் பலவீனங்களையும் கேட்டு விட்டு மகிழ்ச்சியடையாதீர்கள்.
198. நீங்கள் நன்மையை அழகுற நிறைவேற்றுங்கள்.

199. ஊனமுற்றோருக்கு உதவி செய்யுங்கள். கயமைத்தனத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
200. இயற்கை உணர்வுகளை அறிவுப்பூர்வமான முறையில் நீங்கள் வெளிப்படுத்தினால் நீங்கள் நல்லொழுக்கமுள்ள மனிதராக ஆகி விடுவீர்கள்.
201. குற்றமிழைத்தவரின் குற்றத்தை மன்னிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதனை நமுவ விடாதீர்கள். நீங்கள் அறிவை மார்க்கத்தின் கீழ் கொண்டுவந்து விட்டால் நீங்கள் இறைதொடர்புடைய மனிதராக மாறிவிடுவீர்கள்.
202. பெரியவர்களுக்கு மதிப்பளிப்பீர்கள்.
203. சிறியவர்களிடம் பரிவு காட்டுங்கள்.
204. நீங்கள் உங்கள் நாவை அடக்கிக் கொள்ளுங்கள்.
205. முடிந்தவரை உங்கள் வேலையை சுயமாகச் செய்யுங்கள்.
206. உங்களுடைய செல்வத்தில் கேட்பவர்களுக்கு மட்டுமல்லாமல் கேட்காதவர்களுக்கும், கேட்க முடியாத உயிரினங்களுக்கும் உரிமை உண்டு.
207. நீங்கள் உங்களிடத்தில் அல்லாஹ்வின் பண்புகளை உருவாக்குங்கள்.
208. வெளிப்படையான முறையில் செய்யப்படும் நன்மை நற்குணங்கள் ஆகமாட்டா. படைப்பினங்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும்; தனக்கு இறை திருப்தி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்யப்படும் நன்மைகளே உண்மையான நற்குணங்களாகும்.
209. உங்கள் குறைகளை நீங்களே நிவர்த்தி செய்யுங்கள். அப்போதுதான் பிறர் உங்களிடம் குறை காணமாட்டார்கள்.
210. நன்மை செய்யும்போது உங்கள் சமுதாயத்தைச் சார்ந்தோரையும், உங்கள் மார்க்கத்தைச் சார்ந்தோரையும் மட்டும் கருத்தில் கொள்ளாதீர்கள். எனினும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம்.
211. இயற்கைச் சட்டம், ஷரீஅத் சட்டம், அரசாங்க சட்டம் ஆகிய இம்மூன்று சட்டங்களையும் பேணி நடப்பது உங்கள் மீது கடமையாகும்.
212. உங்கள் குற்றங்களை நினைவுபடுத்திப் பாருங்கள். அதனால் அதுபோன்ற குற்றங்கள் இனி ஏற்படாமல் இருக்கலாம்.

213. சுயநலம் பாராட்டாதீர்கள்.
214. பிறரை அளவுக்கு மீறி புகழ்ந்து பேசாதீர்கள்.
215. தைரியமிழ்ந்து விடாதீர்கள்.
216. சண்டை மூட்டுவதை விட்டுவிடுங்கள்.
217. அசட்டையாக இருக்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள்.
218. சண்டை, குழப்பம் விளைவிக்கும் விஷயங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்.
219. தற்புகழ்ச்சியை விட்டுவிடுங்கள்.
220. சின்ன மகிழ்ச்சியில் அளவு கடந்து மெய்மறந்து விடாதீர்கள்.
221. சின்ன கோபத்திலும் கட்டுக்கடங்காமல் போய்விடாதீர்கள்.
222. ஆளுக்கேற்றபடி மாறும் பழக்கத்தை விட்டுவிடுங்கள்.
223. உங்களிடம் ஒப்படைக்கப்படும் வேலைகளை தேவையில்லாமல் ஒத்தி போடாதீர்கள். அவற்றை உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும், முறையாகவும் செய்யுங்கள்.
224. உடல் நலத்தை பாதிக்கக்கூடிய தீய பழக்கங்களை விட்டுவிடுங்கள்.
225. நீங்கள் உங்கள் பெரியோரிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளாதீர்கள்.
226. கால தாமதத்தை வழக்கமாக்கிக் கொள்ளாதீர்கள்.
227. குறுகிய மனப்பான்மையை விட்டுவிடுங்கள்.
228. நீங்கள் செயற்கையான பழக்கத்தை மேற்கொள்ளாதீர்கள்.
229. தீமையில் பிடிவாதமாக இருக்காதீர்கள்.
230. புகழ் பெற வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள்.
231. மக்களை ஏளனப்படுத்தாதீர்கள்.
232. செல்வத்தின் அடிப்படையால் பிறரை மதிக்காதீர்கள்.
233. நன்றி கேடு காட்டும் பழக்கத்தை கைவிடுங்கள்.
234. கர்வத்தை விட்டுவிடுங்கள்.
235. வாயாடியாக இருப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
236. அறியாமைக் காலத்து முறையைக் கையாளாதீர்கள்.
237. உங்கள் வேலைகளை முறையில்லாமல் செய்யாதீர்கள்.
238. உங்கள் வேலைகளில் விருப்பமின்மையை நுழைக்காதீர்கள்.
239. அறிவீனத்திலிருந்து விலகுங்கள்.
240. முட்டாள்தனமாக நடந்து கொள்ளாதீர்கள்.

241. வரட்டு வாதம் செய்யாதீர்கள்.
242. வெட்கங்கெட்ட செயலிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
243. பொய்யான முறையில் உங்களைப் பெரியவராகக் காட்டாதீர்கள்.
244. தேவையில்லாமல் மக்களைக் குறை கூறாதீர்கள்.
245. சுயநலவாதியாக ஆகி விடாதீர்கள்.
246. அளவுக்கு மீறி அமைதியாக இருக்காதீர்கள்.
247. தவறான எண்ணம் கொள்ளும் பழக்கத்தை கைவிட்டு விடுங்கள்.
248. சகிப்புத்தன்மையை மேற்கொள்ளுங்கள்.
249. மக்களை புன்சிரிப்புடன் சந்தியுங்கள்.
250. மக்களுடன் அன்பாக நடந்து கொள்ளுங்கள். உங்களிடம் குறைகளை மறைக்கும் பழக்கம் இருக்க வேண்டும்.
251. தகுதியுடையோரை மதித்து நடங்கள்.
252. நன்மைகளில் பிறரை முந்திக்கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்.
253. இருப்பதைக் கொண்டு திருப்தியடையுங்கள்.
254. முடிந்தவரை உங்களுடைய வேலையை நீங்களே செய்யுங்கள்.
255. நல்லெண்ணத்தை மேற்கொள்ளுங்கள்.
256. எந்நிலையிலும் நீதியை விட்டு விடாதீர்கள்.
257. உங்களின் ஒவ்வொரு குறைபாட்டையும் நீக்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.
258. நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள்.
259. ஒரு விஷயத்தை - அதன் பின்விளைவுகளைப் பற்றி சிந்தித்து முடிவெடுங்கள்.
260. நல்ல உள்ளம் கொண்டவராக மாற முயற்சி செய்யுங்கள்.
261. நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
262. நன்னடத்தையை மேற்கொள்ளுங்கள்.
263. உண்மையில் உறுதியுடன் நிலைத்திருங்கள்.
264. மனமகிழ்ச்சியுடன் இருக்க முயலுங்கள்.
265. உங்களுடைய பேச்சில் நகைச்சுவை அம்சமும் இருக்க வேண்டும்.

266. எளிமையை கைக்கொள்ளுங்கள்.
267. தூய்மையை நாடுங்கள்.
268. உங்கள் வேலைகளில் தைரியத்துடனும் உறுதியுடனும் இறங்குங்கள்.
269. உங்கள் வேலைகளை ஊக்கத்துடனும் உறுதியுடனும் செய்யுங்கள்.
270. காலந்தவறாமையை மேற்கொண்டு நடங்கள்.
271. தீமை செய்தால் வெட்கப்படுங்கள். உங்கள் குற்றங்களை ஒப்புக் கொள்ளுங்கள்.
272. படிப்பினை பெறும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்.
273. எந்நேரமும் முன்னேற முயன்று வாருங்கள்.
274. பிறருடன் மென்மையாக பழக முயலுங்கள்.
275. சாந்தமாகவும் சாதுவாகவும் இருங்கள்.
276. விழிப்புணர்வுடன் இருங்கள்.
277. உண்மையைத் தேடுவதிலும், உண்மையை பறைசாற்றுவதிலும் தைரியமாக நடந்து கொள்ளுங்கள்.
278. நன்றியுடைமையை உங்களின் பண்பாகக் கொள்ளுங்கள்.
279. பிறருக்கு பலன் தரும் மனிதராக மாறுங்கள்.
280. தூய எண்ணங்களை உருவாக்குங்கள்.
281. உயரிய சிந்தனைகளை மேற்கொள்ளுங்கள்.
282. நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றுக் கொள்ளுங்கள்.
283. சான்றோருக்கு தொண்டு செய்யுங்கள்.
284. அறிஞர்களையும், இறைஞானிகளையும் மதித்து நடங்கள்.
285. பிறர் மீது அனுதாபம் கொள்ளுங்கள்.
286. மரியாதையை கற்றுக் கொள்ளுங்கள்.
287. பிறருடைய குறைகளை மறையுங்கள்.
288. தீரமிக்கவராகத் திகழுங்கள்.
289. எல்லாரிடமும் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்.
290. உண்மையை உங்களுக்குரிய பண்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.
291. நல்ல பணிகளில் தொடர்ந்து ஈடுபடுங்கள்.
292. சொல்வதைச் செய்யுங்கள்; செய்வதைச் சொல்லுங்கள்.
293. மனைவி மக்களுக்கும், சமுதாயத்திற்கும் நல்லொழுக்கத்தைப் போதியுங்கள்.

294. மக்களிடம் இனிமையாகப் பேசுங்கள்.
295. சில நேரங்களில் சிறிதளவு சோம்பேறித்தனமும் மாபெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.
296. மருத்துவரே! நீங்கள் எப்பொழுதும் உண்மையான சான்றிதழ் வழங்குவீராக. நீதிமன்றத்தில் உண்மையான சாட்சி சொல்வீராக. உங்களுடைய சாட்சி எல்லா விதத்திலும் முழுமையான முறையில் உண்மையாக இருக்க வேண்டும்.

6. பெண்கள் பேண வேண்டியவை

1. பெண்ணே! உனது தலையை வாரிய பின் உதிர்ந்த முடிகளை இங்குமங்கும் போடாதே.
2. பெண்ணே! நீ உனது சகோதரர்களுடன் ஒரே படுக்கையில் தூங்காதே.
3. பெண்ணே! நீ அளவுக்கு மீறி உன்னை அலங்கரித்துக் கொள்ளாதே.
4. பெண்ணே! நீ அந்நிய ஆண்களுடன் தனிமையில் அமராதே.
5. பெண்ணே! அந்நிய ஆண்களை உனது கணவரின் அனுமதியின்றி வீட்டில் நுழைய விடாதே.
6. பெண்ணே! அந்நிய ஆண்களுக்கு உனது அழகை வெளிப்படுத்தாதே.
7. பெண்ணே! நீ அந்நிய ஆண்களுடன் கைகுலுக்காதே.
8. பெண்ணே! நீ மேற்கத்திய நாட்டுப் பெண்களைப் போன்று உனது தலை முடியை வெட்டிவிடாதே.
9. பெண்ணே! உடல் அமைப்பு வெளியே தெரியும் அளவுக்கு இறுக்கமான ஆடைகளை அணியாதே. குதிக்காலை உயர்த்தும் செருப்புகளை அணியாதே.

10. பெண்ணே! உன் அங்கங்கள் வெளியே தெரியும் அளவுக்கு மெல்லிய ஆடைகளை அணியாதே.
11. பெண்ணே! உனது வீட்டை, குழந்தைகள் அல்லது வேலையாட்களின் கண்காணிப்பில் விட்டு விடாதே.
12. பெண்ணே! உன் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களுக்கென்று தனிப்பெட்டி அல்லது அலமாரி அமைத்துக் கொள். அதில் கத்தி, ஊசி போன்ற பொருள்கள் இல்லாமல் பார்த்துக் கொள்.
13. பெண்ணே! நீ உனது கணவரின் அனுமதியின்றி வெளியே செல்லாதே.
14. பெண்ணே! இறைவன் ஆண்களுக்கு பெண்களை விட சிறப்பளித்துள்ளான் என்பதை நினைவில் கொள்.
15. பெண்ணே! அவசியமேற்பட்டால், பர்தா அணிந்து, ஆண்களுடன் நீ பேசலாம். அதில் பயமோ தாழ்வு மனப்பான்மையோ கொள்ளத் தேவையில்லை.
16. பெண்ணே! இறைவனை வணங்குதல், கணவனுக்குக் கட்டுப்பட்டு நடத்தல், குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தைப் போதித்தல் ஆகியவையே உனது பணிகளாக இருக்க வேண்டும்.
17. பெண்ணே! நீ வீட்டிலிருக்கும்போதும் உனது முந்தானையால் தலையையும் மார்பையும் மறைத்துக் கொள்வாயாக. இது உனது வெட்க உணர்வை நிலைநாட்டத் துணை புரியும்.
18. பெண்ணே! அழகான- அலங்காரமான புர்காவை அணியாதே. புர்கா அழகை மறைப்பதற்காக அணியப்படுவதேயொழிய அழகை வெளிப்படுத்துவதற்காக அல்ல.
19. பெண்ணே! நீ உன் ஆடையிலும் புர்காவிலும் நறுமணம் பூசிக் கொண்டு வெளியே செல்லாதே.
20. கன்னிப் பெண்ணே! உனது எல்லாக் கடிதங்கள் பற்றியும் உனது பெற்றோருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
21. பெண்ணே! நீ கணவனிடமிருந்து குலா (மணவிலக்கு) வாங்குவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்.
22. பெண்ணே! நீ உனது கணவரின் தகுதிக்கு அப்பாற்பட்ட எதையும் அவரிடமிருந்து வாங்க எண்ணாதே.

23. பெண்ணே! உன் கணவரின் செல்வத்தை அவருடைய அனுமதியின்றி அல்லது அவரது விருப்பமின்றி செலவு செய்யாதே.
24. பெண்ணே! நீ உன் வீட்டின் அன்றாட செலவுகளை எழுதி வைத்துக்கொள்.
25. பெண்ணே! உனது மகள் கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும். மார்க்கப் பற்றுள்ளவளாக இருக்க வேண்டும். இவற்றோடு வீட்டு வேலைகளைச் செய்யவும், சமயல், தையல், கோர்த்தல் போன்ற பணிகளைச் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.
26. பெண்ணே! உனது நாணமும் கற்புமே உனது உண்மையான ஆபரணங்கள் ஆகும்.
27. பெண்ணே! நீ ஆபாசமான நூல்களைப் படிப்பதை தவிர்த்துக் கொள்.
28. பெண்ணே! முழுமையான பர்தா அணியாமல் பொது இடங்களுக்குச் செல்லாதே.
29. பெண்ணே! உனது அழகை விட உனது நற்பண்புகளும் உனது நற்பண்புகளை விட உனது மார்க்கப்பற்றும் இறைவனுடைய பாதையில் மேலானதாக இருக்கும்.
30. பெண்ணே! நீ உன் கணவரின் அனுமதியின்றி நஃபில் நோன்பு வைக்காதே.
31. பெண்ணே! நீ உன் கணவருக்குக் கட்டுப்படுபவளாகவும், அவரது உடைமைகளையும், கண்ணியத்தையும் காப்பவளாகவும் இருக்க வேண்டும்.
32. நீங்கள் திருமணம், துக்கம் ஆகிய நிகழ்ச்சிகளில் ஒருபோதும் வீண் செலவு செய்யாதீர்கள்.
33. நீங்கள் முன்னால் அனுப்பியதுதான் உங்கள் செல்வமாகும். மற்றவை உங்கள் வாரிசுகளுக்குரியவையாகும்.

7. குடும்ப நலம்

1. ஒரு குடும்பத்தில் திருமண பந்தம் ஏற்படுத்திக் கொள்ள ஒருவர் பேச்சு வார்த்தை நடத்தும்போது, அதில் முடிவு ஏற்படாத நிலையில் அதே குடும்பத்தவரோடு நீங்கள் திருமண பந்தம் ஏற்படுத்த முனையாதீர்கள்.
2. உங்களிடத்தில் அல்லது உங்கள் குடும்பத்தில் என்ன பலவீனங்கள் அல்லது நோய்கள் உள்ளனவோ அதே போன்ற பலவீனங்கள் உள்ள குடும்பத்தில் நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.
3. நிக்காஹ் செய்வதன் (மணமுடிப்பதன்) நோக்கம் மனைவியை பெறுவதேயன்றி செல்வத்தை அடைவதன்று.
4. உங்கள் மனைவிக்குரிய மஹரை விருப்பத்துடனும் விரைவாகவும் அளித்து விடுங்கள்.
5. ஆண்மகனே! உனது மனைவிக்கு உணவு, உடை, உறைவிடம் ஆகியன அளிப்பது உனது பொறுப்பாகும்.
6. ஆண்மகனே! நீ உன் மனைவியின் கண்காணிப்பாளன் ஆவாய். எனவே இந்த உயர் தகுதியை கெடுத்துக் கொள்ளாதே.
7. நீங்கள் உங்கள் வீட்டில் நுழையும் போது கூட குரல் கொடுத்து விட்டு உள்ளே நுழையுங்கள்.
8. முடிந்தவரை மனைவியை அடிப்பதிலிருந்து தவிர்ந்துக் கொள்ளுங்கள்.
9. ஆண்மகனே! மனைவியுடன் நல்ல முறையில் நடந்து கொள்வது உனது கடமையாகும் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்வாயாக.
10. தகுந்த காரணமின்றி உங்கள் மனைவியை விட்டுவிட்டு தனியாக உணவருந்தாதீர்கள்.
11. நீங்கள் உங்கள் மனைவி மக்களுடன் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் ஒன்றாக அமர்ந்து உணவருந்துங்கள்.
12. உங்கள் உறவினர்களை மதித்து நடங்கள். அவர்களின் நலனில் அக்கறை காட்டுங்கள். அவர்களுக்கு எந்த

வகையிலும் துன்பமிழைக்காதீர்கள்.

13. ஷரீஅத் (மார்க்கச் சட்டம்) விதித்துள்ள சொத்துரிமையில் குழப்பம் செய்யாதீர்கள்.
14. தாய்மார்கள், சகோதரர்கள், மகங்கள் ஆகியோருக்கு ஷரீஅத்தின் கட்டளைகளுக்கேற்ப சொத்தில் உரிய பங்கை வழங்குங்கள்.
15. மணமுறிவை கூடுமானவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
16. உங்கள் உயில் எழுத்து வடிவில் எப்பொழுதும் உங்களுடன் இருக்கட்டும்.
17. இயன்ற அளவில் நீங்கள் நஃபில் தொழுகைகள், சுன்னத்தான தொழுகைகள் ஆகியவற்றை உங்கள் வீட்டிலேயே தொழுது வாருங்கள். அப்போதுதான் உங்கள் மனைவியும் மக்களும் சரியான முறையில் தொழுவதை கற்றுக்கொண்டு தொழுது வருவார்கள்.
18. திருமண நிகழ்ச்சிகளின்போது வீண் செலவும் வீண் விரயமும் செய்யாதீர்கள்.
19. மாமியாரே! நீங்கள் மருமகளுடன் மென்மையாகவும் அன்புடனும் நடந்து கொள்ளுங்கள்.
20. மருமகளே! நீ மாமியாரிடம் மரியாதையாக நடந்து கொள்.
21. நீங்கள் முஸ்லிம் பெண்மணி அறுத்த இறைச்சியை சாப்பிடுங்கள். அது ஹலால் (ஆகுமானது) ஆகும்.

8. மார்க்க விஷயங்கள்

1. இறைவன் ஒருவன் என்று சாட்சி கூறுங்கள். அதனை நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.
2. ஐவேளை தொழுகைகளை குறித்த நேரத்தில் ஜமாஅத்தாகத் தொழுங்கள்.
3. நீங்கள் ரமலான் மாதத்தில் பயணியாகவோ, நோயாளியாகவோ இல்லையென்றால் நோன்பு வையுங்கள்.
4. ஸகாத் கொடுக்க வேண்டிய அளவுக்கு பொருளிருந்தால் அதற்கான ஸகாத்தைக் கொடுங்கள்.
5. உங்களுக்கு ஹஜ் செய்வதற்கான தகுதிகள் இருந்தால் ஹஜ் செய்யுங்கள். அது கடமையாகும்.
6. உங்கள் நம்பிக்கையை பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இது விலையுயர்ந்த ஒன்றாகும்.
7. உங்களின் ஆன்மா பள்ளிவாசல்களில் அமைதி பெற வேண்டும்.
8. உங்களுடைய உள்ளம் இறை தியானத்தால் அமைதி பெற வேண்டும்.
9. ஹலாலான, சுத்தமான உணவையே உண்ணுங்கள்.
10. நீங்கள் எப்பொழுதும் இறைவனுடைய திருப்தியைப் பெற முயலுங்கள்.
11. இறைவனைப் புரிந்து கொள்ளுங்கள்.
12. இறைவனை ஒருபோதும் குறை கூறாதீர்கள்.
13. ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரை உச்சரித்தால் அல்லது கேட்டால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூறுங்கள்.
14. பிற நபிமார்களின் பெயரைக் கூறினால் அலைஹிஸ் ஸலாம் எனக் கூறுங்கள்.
15. நபித்தோழரின் பெயரைக் கூறினால் ரலியல்லாஹு அன்ஹுஹு எனக் கூறுங்கள்.
16. இறந்துபோன மார்க்கப் பெரியவர்களின் பெயரைக் கூறும்போது ரஹ்மதுல்லாஹி அலைஹி என்று கூறுங்கள்.

17. நீங்கள் இறைவனை, உங்களையும் முழு உலகத்தையும் படைத்து பரிபாலிக்கின்றவனாக நம்புங்கள்.
18. ஷரீஅத்துக்கு மாற்றமான நாகரீகங்களைத் தவிர நீங்கள் வாழும் ஊர்களில் உள்ள நாகரீகத்தை நீங்கள் மேற்கொள்ளலாம். அதில் தவறில்லை.
19. உங்களுக்கு மார்க்க சம்பந்தமான அனைத்து விஷயங்களும் திருக்குர்ஆன், ஹதீஸ் மற்றும் ஹஸ்ரத் மஸீஹ் மவ்ஷுது (அலை) அவர்களின் புத்தகங்களில் உள்ளன.
20. ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காத்தமுன்னபிய்யீன் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.
21. நீங்கள் ஹஸ்ரத் மஸீஹ் மவ்ஷுது (அலை) அவர்களை, ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தில் தோன்றிய நபி என்று நம்புங்கள். அதாவது ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முழுக்க முழுக்க பின்பற்றியதன் பயனாக அவர்களுக்கு 'நுபுவ்வத்' கிடைத்தது என நம்புங்கள்.
22. ஹஸ்ரத் மவ்லானா நூருத்தீன் (ரலி) அவர்களை ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹின் முதல் கலீஃபா என நம்புங்கள்.
23. ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்களை ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹின் இரண்டாவது கலீஃபா என்றும் முஸ்லிஹ் மவ்ஷுது (வாக்களிக்கப்பட்ட சீர்திருத்தவாதி) என்றும் நம்புங்கள்.
24. அஹ்மதி பெண்ணை அஹ்மதியல்லாத ஆணுக்கு மணம் முடித்துக் கொடுக்காதீர்கள்.
25. இஸ்லாத்தையும் அஹ்மதியத்தையும் தப்லீக் செய்யும் விஷயத்தில் கவனக்குறைவு காட்டாதீர்கள்.
26. அல்லாஹ்வின் பார்வையில், கண்ணியம் அனைத்தும் தக்வாவில்தான் இருக்கிறது.
27. நீங்கள் காணும் கனவுகளுக்கு மதிப்பளியுங்கள். மேலும் அவற்றை எழுதி வையுங்கள்.
28. இறைவனை எல்லாவற்றின் மீதும் ஆற்றல்மிக்கவனாகக் கருதுங்கள்.
29. நீங்கள் இறைவனை மறைவானவற்றை அறியக்கூடியவனாக நம்புங்கள்.

30. நீங்கள் உங்கள் இறைவனை மிக்க கருணை காட்டக் கூடியவனாகவும் அருள் பாலிக்கக்கூடியவனாகவும் நம்புங்கள்.
31. திருக்குர்ஆனை சிந்தித்து உணருங்கள்.
32. எல்லா நபிமார்களும் குற்றமற்றவர்கள் என நம்பிக்கை கொள்ளுங்கள்.
33. உங்கள் இறைவன் எல்லா குற்றங்குறைகளிலிருந்தும் தூயவன் என நம்பிக்கை கொள்ளுங்கள்.
34. உங்களுடைய இறைவனின் ஒவ்வொரு பண்பும், ஒவ்வொரு செயலும் புகழுக்குரியது என நம்பிக்கை கொள்ளுங்கள்.
35. இறைவனுக்கு எந்த இணையுமில்லை என்று நம்புங்கள்.
36. நாள்தோறும் காலையில் திருக்குர்ஆனை ஓதுங்கள்.
37. உங்கள் உயிர், மனைவி, மக்கள், செல்வம் ஆகிய எல்லாவற்றையும் விட அல்லாஹ்வை அதிகமாக நேசியுங்கள்.
38. நீங்கள் இறை அருள்களை நினைத்து அவற்றிற்கு நன்றி செலுத்தும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
39. நீங்கள் உளப்பூர்வமாக அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடங்கள்.
40. உங்கள் இறைவன் ஒருபோதும் அநீதியிழைப்பதில்லை என நம்புங்கள்.
41. உங்கள் இறைவனின் எந்த செயலும் ஞானமில்லாமல் இல்லை என நம்புங்கள்.
42. நீங்கள் தனிமையிலும் அல்லாஹ்வுக்கு பயப்படுங்கள்.
43. மார்க்க விஷயங்களில் நல்லறிவைப் பெறுங்கள். கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
44. நீங்கள் நடு இரவில் எழுந்து தஹஜ்ஜுத் தொழுங்கள்.
45. நீங்கள் ஒவ்வொரு வேலையைச் செய்வதற்கு முன் இஸ்திகாரா (அதில் நன்மையை வேண்டி துஆ) செய்யுங்கள்.
46. தஃவீஸ் அணிவது மற்றும் மந்திரம் ஓதுவதிலிருந்து விலகியிருங்கள்.
47. அல்லாஹ்வின் அடையாளங்களை மதித்து நடங்கள்.
48. நீங்கள் வட்டியை விழுங்காதீர்கள்.

49. நீங்கள் எப்பொழுதும் உலகத்தை விட மார்க்கத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
50. ஒவ்வொரு துன்பம் மற்றும் தேவையின்போதும் அல்லாஹ்வின் முன் சிரம் பணிந்து துஆ செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
51. நீங்கள் எப்பொழுதும் உண்மை பேசும் பழக்கத்தை ஏற்படுத்தினால் உங்களுக்கு தோன்றும் கனவும் உண்மையானதாக இருக்கும்.
52. நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.
53. நீங்கள் வானவர்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.
54. நீங்கள் இறை வேதங்களின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.
55. மறுமை, கேள்வி கணக்கு, சொர்க்கம் நரகம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.
56. இறை நியதி (தக்தீர்) மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.
57. மார்க்க ஞானங்களைப் பெற்றுக் கொள்வதில் எப்பொழுதும் முயற்சி செய்து கொண்டிருங்கள்.
58. நீங்கள் உங்கள் பலவீனங்கள் மற்றும் பாவங்களுக்காக நாள்தோறும் பாவ மன்னிப்புத் தேடிக் கொண்டிருங்கள்.
59. நீங்கள் உங்களுக்காக துஆ செய்வதுடன் உங்களின் குடும்பத்தினருக்காகவும் உங்கள் சான்றோருக்காகவும் ஜமாஅத்தினருக்காகவும் துஆ செய்யுங்கள்.
60. நீங்கள் இஸ்லாம் மற்றும் அஹ்மதிய்யத்தின் வளர்ச்சிக்காக எப்பொழுதும் முயன்று கொண்டிருங்கள்.
61. நீங்கள் நாள்தோறும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது தருது ஓதுங்கள். ஹஸ்ரத் மஹ்தி, மஸீஹ் (அலை) அவர்களுக்காக துஆ செய்யுங்கள்.
62. நீங்கள் திருக்குர்ஆனின் கட்டளைகளுக்கு பிற எல்லாவற்றையும் விட முக்கியத்துவம் கொடுங்கள்.
63. நீங்கள் உங்கள் பண்புகளை இறைவனுடைய பண்புகளை ஒத்ததாக ஆக்க முயற்சி செய்யுங்கள்.
64. காவல் மற்றும் வேட்டை போன்ற அத்தியாவசியமான தேவையின்றி நாய் வளர்க்காதீர்கள்.
65. உணவை உண்ணத் துவங்கும் போது 'பிஸ்மில்லாஹ்' சொல்லி உண்ணத் துவங்குங்கள்.

66. சாப்பிட்டு முடிந்ததும் அல்ஹம்துலில்லாஹ் சொல்லுங்கள்.
67. வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஓதப்படும் துஆக்களை மனனம் செய்யுங்கள்.
68. நீங்கள் நன்மையை ஏவுங்கள்.
69. நீங்கள் தீமையை தடுங்கள்.
70. நீங்கள் உங்கள் எஜமானருக்கு நன்றியுள்ளவராக இருங்கள்.
71. நீங்கள் அல்லாஹ்வுக்காக ஒருவரை நேசிக்கவும், அல்லாஹ்வுக்காக ஒருவரை வெறுக்கவும் செய்யுங்கள்.
72. சான்றோருடனும், நல்லவர்களுடனும் சேர்ந்திருங்கள்.
73. இறைதூதர்கள் மற்றும் இறைநேசர்களின் வரலாற்றைப் படியுங்கள்.
74. உங்களின் மீது மக்களுக்கு இருக்கும் அச்சம் நன்மையின் காரணமாக இருக்க வேண்டும். கர்வம் மற்றும் செல்வத்தின் காரணமாக இருக்கக் கூடாது.
75. உங்களை சந்திப்பவருக்கு முதலில் சலாம் கூறுங்கள்.
76. ஈடேற்றம் என்பது செயல்களின் மூலமாக அல்ல. இறையருளினால் ஏற்படுவதாகும் என நம்புங்கள்; எனினும் நற்செயல்களே இறையருளை ஈர்ப்பவை எனவும் நம்புங்கள்.
77. நீங்கள் முஸ்லிம்களின் ஜனாஸா தொழுகையில் முடிந்தவரை கலந்து கொள்ளுங்கள்.
78. பகலில் சில நேரம் தனிமையாக இறைவனை நினைவு கூறும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
79. நீங்கள் உங்களுக்கு நன்மை செய்தவர்களுக்காக துஆ செய்யுங்கள்.
80. திருக்குர்ஆனின் பொருள் மற்றும் விளக்கம் கற்றுக் கொள்வதை கடமையாகக் கொள்ளுங்கள்.
81. நீங்கள் மக்களை நம்பி அவர்களையே சார்ந்திராதீர்கள்.
82. நீங்கள் மண்ணறைகளை வணங்காதீர்கள்.
83. நீங்கள் தலைவர்களை நம்பி அவர்களையே சார்ந்திராதீர்கள்.
84. நீங்கள் பொருள்களையே நம்பி அவற்றையே சார்ந்திராதீர்கள்.
85. நீங்கள் சிலைகளை வணங்காதீர்கள்.
86. நீங்கள் ஹராம் (தடுக்கப்பட்டவை) ஆன பொருள்களை சாப்பிடாதீர்கள். ஏனெனில் ஹராமானதை சாப்பிடுபவர்களின் துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
87. தினமும் முடிந்தவரை ஒருமுறையாவது உங்கள் இறைவன்

முன் கண்ணீர்விட்டு அழுங்கள்.

88. நீங்கள் மண்ணறை சென்றாலும் அங்கே படிப்பினை பெற்றுக் கொள்ளுங்கள்.
89. உலகத்திலுள்ள படைப்பினங்களில் இறைவனுடைய படைப்பின் அழகையும் அதன் ஞானங்களையும் தேடுங்கள்.
90. இஸ்லாத்தில் இல்லாத சம்பிரதாயங்களையும், முஸ்லிம் அல்லாத சமுதாயங்களின் சம்பிரதாயங்களையும் பின்பற்றுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
91. நீங்கள் உலகத்திடம் உள்ளத்தைப் பறிகொடுக்காதீர்கள். மாறாக, இறை சந்திப்பைப் பெறும் ஆசையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
92. உலக வாழ்க்கையை தற்காலிகமானதாகக் கருதுங்கள். மேலும் மறுமை வாழ்க்கையை நிரந்தரமான தங்குமிடமாகக் கருதுங்கள். எனவே மறுமை வாழ்வுக்கான தேவையான பொருள்களை ஆயத்தம் செய்யுங்கள்.
93. உலக விஷயங்களுக்காக துஆ செய்யும் அதே நேரத்தில் மறுவுலக விஷயங்களுக்காகவும் துஆ செய்யுங்கள்.
94. அறிவுடையோர் மற்றும் நல்லவர்களைத் தவிர வேறு யாரையும் உங்கள் உயிர் நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்.
95. ஜமாஅத்தில் பிரிவினையை ஏற்படுத்தக் காரணமாக இருக்காதீர்கள்.
96. அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைவில் கொண்டு, அவனுடனுள்ள அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.
97. உங்களுடைய ஒவ்வொரு செயலிலும் தூய்மை இருக்க வேண்டும்.
98. நீங்கள் உங்கள் பெற்றோரிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். அவர்களை சீ என்று கூடச் சொல்லாதீர்கள்.
99. பாங்கைக் கேட்டதும் தொழுகைக்காக ஆயத்தமாகுங்கள்.
100. இஷா தொழுகையை தொழாமல் ஒருபோதும் தூங்காதீர்கள்.
101. எந்த உயிரையும் நெருப்பில் கொளுத்தாதீர்கள்.
102. உங்கள் அனைத்து தேவைகளையும் இறைவனிடம் மட்டுமே கேளுங்கள்.
103. இறைவனையன்றி வேறு யாரிடமும் வேண்டுதல் செய்யாதீர்கள்.
104. இறைவனையன்றி வேறு யாரையும் வணங்காதீர்கள்.

செய்யத் தகுந்தவையும் செய்யத் தகாதவையும்

105. உங்கள் இறைவன் ஈடிணையற்றவன் என நம்புங்கள்.
106. மார்க்கச் சட்டத்துக்குப் புறம்பான சம்பிரதாயங்களின்படி நடக்காதீர்கள்.
107. தேவதை, பூதம், மந்திரம் பலித்தல் போன்றவற்றின் மீது நம்பிக்கை வைக்காதீர்கள்.
108. தொழுது கொண்டிருப்பவர்களின் முன்னால் கடந்து செல்லாதீர்கள்.
109. முடிந்தவரை பிறர் மீது பத்துஆ செய்யாதீர்கள். (சாபமிடாதீர்கள்).
110. தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லும்போது, நாம் என்னென்ன நன்மைகளின் அன்பளிப்பை இறைவனுக்காக எடுத்துச் செல்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள்.
111. நன்மை என்பது, இறை கட்டளைகளின்படி செயல்படுவதுதான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
112. இறைவனை அவனது குணங்களால் அறிந்து கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் அவனை நேரடியாகப் புரிந்து கொள்ள முடியாது.
113. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சமுதாயத்திலும் நபிமார்கள் வந்துள்ளார்கள் என்று நம்புங்கள்.
114. ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களையும் விடவும் சிறப்பானவர்கள் என்று நம்புங்கள்.
115. திருக்குர்ஆன் இறுதியான, முழுமையான ஷரீஅத் (மார்க்கச் சட்டம்) என நம்புங்கள்.
116. வஹி, இல்ஹாம் என்னும் இறையறிவிப்புகளின் வாயில் எப்பொழுதும் திறந்துள்ளது என நம்புங்கள்.
117. ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு புதிய ஷரீஅத் இல்லாமல் அன்னாரைப் பின்பற்றிய நிலையில் நபி வரலாம் என நம்புங்கள்.
118. இறைவனைத் தவிர யாரும் எவருடைய பாவத்தையும் மன்னிக்க முடியாது என நம்புங்கள்.
119. ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் மஸ்ஹ் மவ்ஷுது ஆகவும், மஹ்தியாகவும் இருக்கின்றார்கள் என நம்புங்கள்.
120. ஏதாவதொன்றில் சந்தேகம் ஏற்பட்டால் இறைவனிடம் துஆ

செய்து உங்கள் உள்ளத்திடமே மார்க்க தீர்ப்பு கேளுங்கள். உள்ளமும் தீர்ப்பளிக்கக்கூடியதுதான்.

121. நீங்கள் உங்கள் நஃப்ஸின் (மனக்) குழப்பங்களை இறைவனிடம் அடைக்கலம் தேடுவதன் மூலம் அகற்றுங்கள்.
122. உங்கள் பெற்றோர் மற்றும் சகோதரர் ஆகியோருக்கும் இறை கட்டளைகளுக்கும் இடையே போட்டி வந்தால் நீங்கள் இறை கட்டளைகளுக்கு முன்னுரிமை வழங்குங்கள்.
123. நீங்கள் உங்கள் இறைவனை அறிவுப்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமல்லாது, இறையடையாளங்களின் மூலமும் புரிந்து கொள்ளுங்கள்.
124. இறைவன் உங்கள் மீது திருப்தி கொள்வதற்காக, இறைநியதியின் மீது நீங்கள் திருப்தி கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்.
125. மார்க்க கட்டளைகளில் உள்ள சலுகைகளை மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.
126. இறைவனுடைய மன்னிக்கும் குணம் உங்களுடைய பாவங்களை விட மிகவும் பரந்தது என நம்புங்கள்.
127. இறைவனுக்கு மாறு செய்வது ஆன்மாவை அழித்து விடும் விஷம் என நம்புங்கள்.
128. இறைவனை சந்திக்க விரும்புகிறீர்கள் என்றால் அதற்குரிய நேரம் இரவின் பிற்பகுதியாகும்.
129. துஆ ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான மிகப் பெரிய தகுதி தக்வா (இறையச்சம்) தான் என நம்புங்கள்.
130. இறைவனுடைய அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள். அப்போதுதான் அவனுடைய அன்பில் நீங்கள் உருகுவீர்கள்.
131. அல்லாஹ் எங்கும் இருக்கிறான் என நம்புங்கள்.
132. உங்கள் இறைவன் ரஹ்மான் (எந்த நற்செயலுக்கும் பிரதி பலனாக அல்லாமல் சுயமாக அருள் பாலிப்பவன்) என நம்புங்கள்.
133. உங்கள் இறைவன் ரஹீம் (செயல்களுக்குப் பிரதிபலனாக, மிகுதியாக வழங்குபவன்) என நம்புங்கள்.
134. உங்கள் இறைவன் ரப்புல் ஆலமின் (அனைத்து உலகங்களையும் படைத்து பரிபாலிக்கின்றவன்) என நம்புங்கள்.

135. உங்கள் இறைவன், மாலிகி யவ்மித்தீன் (தீர்ப்பு நாளின் அதிபதி) என நம்புங்கள்.
136. உங்கள் இறைவன் அல்மலிக் (எல்லாருக்கும் அரசன்) என நம்புங்கள்.
137. உங்கள் இறைவன் குத்தூஸ் (மிகவும் தூயவன்) என நம்புங்கள்.
138. உங்கள் இறைவன் அஸ்ஸலாம் (அமைதியாளன்) என நம்புங்கள்.
139. உங்கள் இறைவன் முஃமின் (பாதுகாப்பு கொடுப்பவன்) என நம்புங்கள்.
140. உங்கள் இறைவன் முஹமின் (அடைக்கலம் தருபவன்) என நம்புங்கள்.
141. உங்கள் இறைவன் அல்-அஸீஸ் (மிகைத்தவன்) என நம்புங்கள்.
142. உங்கள் இறைவன் அல்-ஜப்பார் (உடைந்த உள்ளங்களை இணைப்பவன்) என நம்புங்கள்.
143. உங்கள் இறைவன் முதகப்பிர் (பெருமைக்கும் சிறப்பிற்கும் உரியவன்) என நம்புங்கள்.
144. உங்கள் இறைவன் காலிக் (இல்லாமையிலிருந்து உருவாக்குபவன்) என நம்புங்கள்.
145. உங்கள் இறைவன் பாரீ (உடைந்து திரிந்தவற்றை சீரமைப்பவன்) என நம்புங்கள்.
146. உங்கள் இறைவன் முசவ்வீர் (வடிவமைப்பவன்) என நம்புங்கள்.
147. உங்கள் இறைவன் கஃப்பார் (மிக்க மன்னிப்பவன்) என நம்புங்கள்.
148. உங்கள் இறைவன் கஹ்ஹார் (மகத்தான சக்தி கொண்டவன்) என நம்புங்கள்.
149. உங்கள் இறைவன் வஹ்ஹாப் (வாரிவழங்குபவன்) என நம்புங்கள்.
150. உங்கள் இறைவன் ரஸ்ஸாக் (உணவளிப்பவன்) என நம்புங்கள்.
151. உங்கள் இறைவன் ஃபத்தாஹ் (வளம் அளிப்பவன்) என நம்புங்கள்.

152. உங்கள் இறைவன் அலீம் (மிக்க அறிந்தவன்) என நம்புங்கள்.
153. உங்கள் இறைவன் காபிழ் (உணவை கட்டுப்படுத்திக் கொடுப்பவன்) என நம்புங்கள்.
154. உங்கள் இறைவன் பாஸித் (உணவை வளமாக அளிப்பவன்) என நம்புங்கள்.
155. உங்கள் இறைவன் காஃபிழ் (உணவை குறைப்பவன்) என நம்புங்கள்.
156. உங்கள் இறைவன் ராஃபிஃ (உயர்த்துபவன்) என நம்புங்கள்.
157. உங்கள் இறைவன் முஇஸ் (மதிப்பளிப்பவன்) என நம்புங்கள்.
158. உங்கள் இறைவன் முஸில் (தான் விரும்புவதை அவமதிப்பிற்குள்ளாக்குபவன்) என நம்புங்கள்.
159. உங்கள் இறைவன் சமீஃ (எல்லா ஓசைகளையும் கேட்கக்கூடியவன்) என நம்புங்கள்.
160. உங்கள் இறைவன் பஸீர் (நுண்ணிய பார்வையுடையவன்) என நம்புங்கள்.
161. உங்கள் இறைவன் ஹகம் (நீதியுடன் தீர்ப்பளிப்பவன்) என நம்புங்கள்.
162. உங்கள் இறைவன் நீதிமான் என நம்புங்கள்.
163. உங்கள் இறைவன் நுண்ணறிவுள்ளவன் என நம்புங்கள்.
164. உங்கள் இறைவன் கபீர் (எல்லா செய்திகளையும் அறிபவன்) என நம்புங்கள்.
165. உங்கள் இறைவன் ஹலீம் (சகிப்புத்தன்மை கொண்டவன்) என நம்புங்கள்.
166. உங்கள் இறைவன் அழீம் (மகத்தானவன்) என நம்புங்கள்.
167. உங்கள் இறைவன் கஃபூர் (மன்னிப்பவன்) என நம்புங்கள்.
168. உங்கள் இறைவன் ஷகூர் (நற்செயல்களை மதிப்பவன்) என நம்புங்கள்.
169. உங்கள் இறைவன் அலீ (மிக உயர்ந்தவன்) என நம்புங்கள்.
170. உங்கள் இறைவன் கபீர் (மிகப் பெரியவன்) என நம்புங்கள்.
171. உங்கள் இறைவன் ஹஃபீழ் (பாதுகாப்பவன்) என நம்புங்கள்.
172. உங்கள் இறைவன் ஹசீப் (போதுமானவன்) என நம்புங்கள்.
173. உங்கள் இறைவன் ஜலீல் (கம்பீரமானவன்) என நம்புங்கள்.
174. உங்கள் இறைவன் கரீம் (மதிப்பிற்குரியவன்) என நம்புங்கள்.
175. உங்கள் இறைவன் ரகீப் (கண்காணிப்பவன்) என நம்புங்கள்.

176. உங்கள் இறைவன் முஜீப் (துஆக்களை ஒப்புக்கொள்பவன்) என நம்புங்கள்.
177. உங்கள் இறைவன் வாஸிஃ (விரிவாக வழங்குபவன்) என நம்புங்கள்.
178. உங்கள் இறைவன் ஹகீம் (ஞானமுடையவன்) என நம்புங்கள்.
179. உங்கள் இறைவன் வதூது (அன்பு காட்டுபவன்) என நம்புங்கள்.
180. உங்கள் இறைவன் மஜீது (மேன்மைக்குரியவன்) என நம்புங்கள்.
181. உங்கள் இறைவன் பாயிஸ் (மரணத்திற்குப் பிறகு எழுப்புபவன்) என நம்புங்கள்.
182. உங்கள் இறைவன் ஷஹீது (எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருப்பவன்) என நம்புங்கள்.
183. உங்கள் இறைவன் ஹக் (உண்மையாளன்) என நம்புங்கள்.
184. உங்கள் இறைவன் வகீல் (வேலைகளை செய்து முடிப்பவன்) என நம்புங்கள்.
185. உங்கள் இறைவன் ஆற்றல் பெற்றவன் என நம்புங்கள்.
186. உங்கள் இறைவன் மத்தீன் (உறுதிமிக்கவன்) என நம்புங்கள்.
187. உங்கள் இறைவன் வலீ (உதவியாளன்) என நம்புங்கள்.
188. உங்கள் இறைவன் ஹமீது (மிக்க புகழுக்குரியவன்) என நம்புங்கள்.
189. உங்கள் இறைவன் முஹ்ஸி (எல்லாவற்றையும் சூழ்ந்திருப்பவன்) என நம்புங்கள்.
190. உங்கள் இறைவன் முப்தி (முதன்முறையாகப் படைக்கின்றவன்) என நம்புங்கள்.
191. உங்கள் இறைவன் முயீது (திரும்பவும் படைக்கின்றவன்) என நம்புங்கள்.
192. உங்கள் இறைவன் முஹ்யீ (வாழ்வு கொடுப்பவன்) என நம்புங்கள்.
193. உங்கள் இறைவன் முமீத் (மரணம் கொடுப்பவன்) என நம்புங்கள்.
194. உங்கள் இறைவன் ஹய் (உயிருடனிருப்பவன்) ஆவான் என நம்புங்கள்.
195. உங்கள் இறைவன் கய்யூம் (பிறரையும் உயிருடன் வாழ

வைப்பவன்) என நம்புங்கள்.

196. உங்கள் இறைவன் வாஜிது (முழு அதிகாரம் பெற்றவன்) என நம்புங்கள்.
197. உங்கள் இறைவன் மாஜிது (கண்ணியத்துக்குரியவன்) என நம்புங்கள்.
198. உங்கள் இறைவன் வாஹிது (ஒருவன்) என நம்புங்கள்.
199. உங்கள் இறைவன் அஹது (தனித்தவன்) என நம்புங்கள்.
200. உங்கள் இறைவன் சமது (தேவைகள் அற்றவன்) என நம்புங்கள்.
201. உங்கள் இறைவன் காதிர் (ஆற்றல் பெற்றவன்) என நம்புங்கள்.
202. உங்கள் இறைவன் முகத்திர் (முழுமையான அதிகாரம்) பெற்றவன் என நம்புங்கள்.
203. உங்கள் இறைவன் முகத்திம் (பிறரை முன்னுக்குக் கொண்டு வருபவன்) என நம்புங்கள்.
204. உங்கள் இறைவன் முஅக்கிர் (பின்னுக்குத் தள்ளுபவன்) என நம்புங்கள்.
205. உங்கள் இறைவன் அவ்வல் (எல்லாருக்கும் ஆரம்பமானவன்) ஆவான் என நம்புங்கள்.
206. உங்கள் இறைவன் ஆகிர் (எல்லாருக்கும் பிறகு கடைசிவரை நிலைத்திருப்பவன்) ஆவான் என நம்புங்கள்.
207. உங்கள் இறைவன் ழாஹிர் (எல்லாரையும் விட பகிரங்கமானவன்) ஆவான் என நம்புங்கள்.
208. உங்கள் இறைவன் பாத்தின் (எல்லாரையும் விட மறைந்திருப்பவன்) என நம்புங்கள்.
209. உங்கள் இறைவன் வாலி (எஜமானன்) என நம்புங்கள்.
210. உங்கள் இறைவன் முதஆலி (தூய குணங்களைக் கொண்டவன்) ஆவான் என நம்புங்கள்.
211. உங்கள் இறைவன் பர் (நன்மை புரிபவன்) என நம்புங்கள்.
212. உங்கள் இறைவன் தவ்வாப் (கருணையுடன் அடியார்களின் பக்கம் திரும்புகின்றவன்) ஆவான் என நம்புங்கள்.
213. உங்கள் இறைவன் முன்தகிம் (பழிவாங்குபவன்) என நம்புங்கள்.
214. உங்கள் இறைவன் முன்யிம் (அருட்கொடைகளை

வழங்குபவன்) என நம்புங்கள்.

215. உங்கள் இறைவன் அஃப்வ் (குற்றங்களை கண்டும் காணாதவன் இருப்பவன் - அவற்றை மன்னிப்பவன்) என நம்புங்கள்.
216. உங்கள் இறைவன் ரவூஃப் (பரிவுடன் நடந்து கொள்பவன்) என நம்புங்கள்.
217. உங்கள் இறைவன் மாலிகுல் முல்க் (அரசாட்சியின் அரசன்) என நம்புங்கள்.
218. உங்கள் இறைவன் ஸுல் ஜலாலி வல் இக்ராம் (கம்பீரத்திற்கும் மாண்பிற்குமுரியவன்) என நம்புங்கள்.
219. உங்கள் இறைவன் முக்ஸித் (சரியாக தீர்ப்பளிப்பவன்) என நம்புங்கள்.
220. உங்கள் இறைவன் ஜாமிஃ (ஒன்று சேர்ப்பவன்) என நம்புங்கள்.
221. உங்கள் இறைவன் கனி (தன்னிறைவு பெற்றவன்) என நம்புங்கள்.
222. உங்கள் இறைவன் முக்னி (பிறரை தன்னிறைவு பெறச் செய்பவன்) என நம்புங்கள்.
223. உங்கள் இறைவன் மானிஃ (தடுப்பவன்) ஆவான் என நம்புங்கள்.
224. உங்கள் இறைவன் ழார் (விரும்புவருக்கு நஷ்டமளிப்பவன்) ஆவான் என நம்புங்கள்.
225. உங்கள் இறைவன் நாஃபிஃ (தான் விரும்புவருக்கு பலன் கொடுப்பவன்) ஆவான் என நம்புங்கள்.
226. உங்கள் இறைவன் நூர் (ஒளிமயமானவன்) ஆவான் என நம்புங்கள்.
227. உங்கள் இறைவன் ஹாதி (நேர்வழி காட்டுபவன்) ஆவான் என நம்புங்கள்.
228. உங்கள் இறைவன் பதீஃ (புதிதாக படைப்பவன்) ஆவான் என நம்புங்கள்.
229. உங்கள் இறைவன் என்றும் நிலைத்திருப்பவன் என நம்புங்கள்.
230. உங்கள் இறைவன் எல்லாருக்கும் வாரிசாவான் என நம்புங்கள்.
231. உங்கள் இறைவன் ரஃது (நன்மையை கற்றுக் கொடுப்பவன்)

என நம்புங்கள்.

232. உங்கள் இறைவன் சபூர் (நன்றிகேடு காட்டும்போது பொறுத்துக் கொள்பவன்) என நம்புங்கள்.
233. உங்கள் இறைவன் முதகல்லிம் (உரையாடுபவன்) என நம்புங்கள்.
234. இறைவனுக்கு எவரையும் இணையாக்காதீர்கள்.
235. இறைவனுடைய செயல்களில் யாரையும் இணையாகக் கருதாதீர்கள்.
236. இறைவனுடைய பண்புகளில் எவரையும் இணைவைக்காதீர்கள்.
237. இறைவனுடைய மகத்துவம் மற்றும் அவனுடைய வணக்கத்தில் எவரையும் இணையாக்காதீர்கள்.
238. நற்செயல்களற்ற நம்பிக்கை தண்ணீர்ற்ற மரத்தைப் போன்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
239. ரமலானில் வாய்ப்பு கிடைத்தால் இஃதிகாஃப் உட்கார முயற்சி செய்யுங்கள்.
240. ரமலானில் லைலத்துல் கத்ர்- ஐ தேடி அதன் அருள்களின் மூலம் பலன் பெற முயற்சி செய்யுங்கள்.
241. இப்போது இஸ்லாத்தைத் தவிர வேறு எந்த மார்க்கமும் இறைவன் பார்வையில் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
242. திருக்குர்ஆனை முன்னுள்ள எல்லா வேதங்களின் சாராம்சமாகக் கொள்க. ஆயினும் திருக்குர்ஆனின் படி செயலாற்றுங்கள். ஏனெனில் இப்போது திருக்குர்ஆனைத் தவிர முன்னுள்ள எல்லா வேதங்களும் ரத்தாகி விட்டன.
243. நன்மையை வெறும் நன்மை என்ற அளவில் மட்டும் செய்யாதீர்கள். இது நாத்திகர்களின் கொள்கையாகும்.
244. நன்மையை இறைதிருப்திக்காகவும், நற்கூலியைப் பெறுவதற்காகவும் செய்யுங்கள். இது இஸ்லாமிய கொள்கையாகும்.
245. மார்க்க சம்பந்தமான ஒவ்வொரு கருத்து வேறுபாடுகளின் போதும் இறைவன், மற்றும் அவனது தூதரின் தீர்ப்புக்கு முன் தலைகுனிய வேண்டும்.
246. அல்லாஹ்வின் வசனத்திலிருந்து கொஞ்சமாவது கண்டிப்பாக

மனனம் செய்யுங்கள்.

247. உங்கள் மத்தியில் இறைதூதர் தோன்றும்போதெல்லாம் அவரை ஏற்றுக் கொள்வதில் முந்திக் கொள்ளுங்கள்.
248. இறைவனுடன் அன்பு வைத்திருக்கிறீர்கள் என்றால் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பின்பற்றுங்கள்.
249. நீங்கள் உங்களுடைய ஒவ்வொரு வாக்குவாதத்திலும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தீர்ப்பு வழங்குகின்றவர்களாக ஆக்காதவரை, அவர்களின் தீர்ப்பை மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளாதவரை நீங்கள் முஸ்லிமாக முடியாது.
250. எல்லா நபிமார்களும் குற்றமற்றவர்கள் என நம்புங்கள். அதாவது தெரிந்துகொண்டே அவர்கள் பாவம் செய்தவர்களோ அல்லது இறைவனுக்கு மாறு செய்தவர்களோ அல்ல.
251. இறைவனுடைய கருணையில் ஒருபோதும் அவநம்பிக்கை கொள்ளாதீர்கள்.
252. திருக்குர்ஆன் ஓதப்படும்போது மவுனமாக இருந்து அதனைக் கவனமாகக் கேளுங்கள்.
253. காலத்தின் கலீஃபாவைப் பின்பற்றுங்கள்.
254. எல்லா நபிமார்களின் நல்ல முன்மாதிரிகளை படித்துப் பாருங்கள்.
255. எல்லா தீய மக்களின் தீய முடிவுகளையும் படியுங்கள்; மேலும் அவற்றிலிருந்து படிப்பினை பெறுங்கள்.
256. நீங்கள் பித்அத் (மார்க்கத்தில் புதிதானவற்றை சேர்த்தல்)திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
257. ஒவ்வொரு தவற்றிற்கும், பாவத்திற்கும் உடனே பாவ மன்னிப்புத் தேடுங்கள். ஏனெனில் மரண தருவாயில் செய்யப்படும் பாவ மன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
258. எப்பொழுதும் இறை நெருக்கத்தைப் பெறுவதற்கான வழிவகைகளைத் தேடிக் கொண்டிருங்கள். மேலும் அவன் வழியில் உழைக்கும் பழக்கத்தை கடைபிடியுங்கள்.
259. வெறும் சம்பிரதாயங்களைப் பின்பற்றாமல் சுன்னத்துகளை (நபிமார்களின் நடைமுறைகளை) பின்பற்றுங்கள்.
260. நீங்கள் செய்யும் எல்லா இறைவணக்கங்களும் உங்களுடைய நன்மைக்குத்தான் என நம்புங்கள்.

261. நீங்கள் உங்களுடைய எல்லா ஆற்றல்களையும் இறைவழியில் செலவு செய்யுங்கள்.
262. நீங்கள் உங்கள் தொழுகையில் ஊக்கத்தை ஏற்படுத்துங்கள்.
263. மார்க்கப் பற்றில்லாத, அறிவற்றவர்களுடன் பழகுவதை தவிருங்கள்.
264. மார்க்க விஷயங்களின்படி செயலாற்றுவதில் பிறரை முந்திக் கொள்ளுங்கள்.
265. மார்க்க விஷயங்களில் மார்க்கப் பற்றில்லாதவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
266. இறைவனிடமிருந்து வரும் சோதனைகளில் மனங்கலங்கி விடாதீர்கள். மாறாக, மேலும் முன்னேறிச் செல்லுங்கள்.
267. வணக்கங்கள், தான தருமங்களை பிறருக்குக் காட்டுவதற்காகச் செய்யாதீர்கள்.
268. நீங்கள் அளவுக்கு மீறி சிரிக்காதீர்கள். அதனால் உங்கள் உள்ளம் மரணித்து விடும்.
269. நீங்கள் மகிழ்ச்சியுடன் இருங்கள். இல்லையென்றால் உங்கள் உள்ளம் அவநம்பிக்கைக்கு இரையாகி விடும்.
270. மார்க்க விஷயங்களை ஒருபோதும் எள்ளி நகையாடாதீர்கள்.
271. தொழுகையை நீங்கள் புரிந்து, நிறுத்தி தொழுங்கள்.
272. கருத்துப் பரிமாற்றத்தின்போது, ஒருபோதும் உண்மைக்குப் புறம்பானதைக் கூறாதீர்கள்.
273. தொழுகையில் ஓதப்படும் அனைத்திற்கும் உங்களுக்குப் பொருள் தெரிய வேண்டும்.
274. உங்கள் குடும்பத்தினருக்கு தொழுகை பற்றி அடிக்கடி கட்டளையிட்டுக் கொண்டிருங்கள்.
275. நீங்கள் மக்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருங்கள்.
276. ஜுமுஆவின் பாங்கு சத்தம் கேட்டதும் உடனே உங்கள் வியாபாரத்தையும் கொடுக்கல் வாங்கலையும் நிறுத்தி விட்டு பள்ளிவாயிலுக்கு விரைந்து செல்லுங்கள்.
277. நீங்கள் எப்போதும் தூய்மையான பொருள்களை இறை வழியில் செலவு செய்யுங்கள்.
278. நீங்கள் மார்க்க கல்வியை அதிகமாகக் கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் மார்க்க ஞானம் உள்ளவரே இறைவனுக்கு அஞ்சி நடக்கிறார்.

279. நீங்கள் தப்லீக் செய்யும்போது, சகோதரத்துவத்தை முதன்மையாகக் கொள்ளுங்கள்.
280. அல்லாஹ் அல்லாத பெயரில் அறுக்கப்பட்டதை உண்ணாதீர்கள். அது ஹராம் (தடுக்கப்பட்டது) ஆகும்.
281. பிரம்மச்சாரியம் என்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது.
282. இறையச்சத்தை நிலைநிறுத்துவதற்காகவும், நல்ல குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் நீங்கள் திருமணம் செய்யுங்கள்.
283. இறையடையாளங்களை எள்ளி நகையாடுபவர்களின் சபையில் உட்காராதீர்கள்.
284. பொய் சத்தியம் செய்யாதீர்கள். மார்க்கத் தேவையின்போதேயன்றி மற்ற நேரங்களில் சத்தியம் செய்யாதீர்கள்.
285. வீண் சத்தியம் செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
286. வாக்குறுதி கொடுக்கும்போது இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) எனக் கூறி வாக்குறுதி கொடுங்கள்.
287. இறைவனுடைய பண்புகளின் மிக நுட்பமான விஷயங்கள் பற்றி தர்க்கம் செய்யாதீர்கள்.
288. இறையருட்களைப் பற்றி சிந்தனை செய்யுங்கள். அவற்றை நினைப்பது இறையன்பை ஈட்டித் தருகிறது.
289. இறைவனுடைய பெயருக்கு மதிப்பளியுங்கள். அவனுடைய மார்க்கத்தின் நன்மையை நாடுங்கள்.
290. முஸ்லிம்களுக்காக நன்மையை நாடுங்கள்.
291. ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மதிப்பளியுங்கள். மேலும் அவர்களின் கொள்கையைப் பரப்புவதில் ஆர்வம் காட்டுங்கள்.
292. நீங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் நன்மையை நாடுங்கள். அதாவது, அவர்களுக்கு நன்மையை ஏவி, தீமையைத் தடுங்கள்.
293. இறந்துபோன பெற்றோருக்காகவும், நல்லவர்களுக்காகவும் துஆ செய்யுங்கள்.
294. உங்கள் இறைவனைப் பற்றி எப்பொழுதும் நல்லெண்ணம் கொள்ளுங்கள்.
295. தன் நண்பர்களுடன் பேசுவது போன்று தனிமை நேரங்களில்

இறைவனிடமும் மனம்விட்டுப் பேசுங்கள். இதற்குப் பெயர்தான் மன்றாடல்.

296. இவ்வுலகில் நடக்கும் அனைத்திற்கும் இறைவனே காரணகர்த்தா என நம்புங்கள்.
297. நீங்கள் சந்தேகங்களில் மூழ்கி விடாதீர்கள்.
298. இந்த உலகத்தையே உங்களுடைய சுவர்க்கமாக மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அது சாத்தியமற்றது.
299. நீங்கள் எந்த தலைவருக்கும் சிரம் தாழ்த்தி மதிப்பளிக்காதீர்கள்.
300. எந்த கல்லறையின் முன்னும் தலைகுனியாதீர்கள். அதனை வலம் வராதீர்கள். அங்கு இஃதிகாஃப் உட்காராதீர்கள்.
301. ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு (நடைமுறைக்கு) மாற்றமான எந்த செயலையும் செய்யாதீர்கள்.
302. சூஃபிகளின் மெஸ்மெரிசத்தை (மாயஜாலத்தை) இஸ்லாமிய மார்க்கத்தின் அம்சமாகக் கருதாதீர்கள்.
303. நீங்களே உயர் அந்தஸ்தை கொண்டவராக ஆகுங்கள். பீரை வணங்குபவராக ஆகாதீர்கள். நீங்களே வலி (இறைநேசர்) ஆக மாறுங்கள்; வலியை (இறைநேசரை) வணங்குபவராக ஆகாதீர்கள்.
304. உங்களுக்கு உங்கள் இறைவனுடன் நேரடியாக தொடர்பு ஏற்பட முடியும். எனவே நீங்கள் அவனுக்கும் உங்களுக்கும் இடையே எந்த படைப்பினத்தையும் இடைத் தரகராக ஆக்காதீர்கள்.
305. தஜ்ஜாலிய்யத் மற்றும் மேலைநாட்டு கலாச்சாரத்தை உங்கள் வீட்டில் நுழைய விடாதீர்கள்.
306. எப்பொழுதும் உண்மை பேசுபவர்களுக்கே உண்மையான கனவுகளும் தோன்றுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
307. இவ்வுலகத்திலேயே உங்களுடைய ஒவ்வொரு ஆசையும் நிறைவேறி விட்டால், ஒருவேளை இறைவனையே நீங்கள் தேவையற்றவனாகக் கருதி, வரம்பு மீறுபவர்களாகி விடலாம்.
308. திருக்குர்ஆனுக்கு சுய விளக்கம் கொடுப்பதைத் தவிருங்கள்.
309. இறைநெருக்கத்தைப் பெற விரும்பினால், நஃபில் தொழுகைகளின் பக்கம் கவனம் செலுத்துங்கள்.
310. ஒளுவுடன் இருக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
311. தஹஜ்ஜுத் தொழுகைக்கு அடுத்தபடியாக, நஃபில்

செய்யத் தகுந்தவையும் செய்யத் தகாதவையும்

தொழுகையில் உங்களுக்கு மிகச் சிறந்தது இஷ்ராக் (சூரியன் உதித்து சற்று மேல் வந்த பிறகு காலையில் தொழும்) தொழுகை ஆகும். இது நான்கு ரக்அத்களை உடையதாகும்.

312. இறைவழியில் செலவு செய்வதில் கருமித்தனம் காட்டுதல் மற்றும் உயிருக்காக பயப்படுதல் ஆகியவை ஷிர்க் (எனும் இணை வைத்தலின்) ஆணி வேராகும்.
313. இறைவனை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற அளவில் நீங்கள் இறைவணக்கம் செய்யுங்கள். அல்லது அவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அளவிலாவது இறைவணக்கம் செய்யுங்கள்.
314. ஒருவர் உங்களுக்கு எவ்வளவு நன்மை செய்திருந்தாலும் அவர் கூறுவதனால் அல்லது அவருக்கு மதிப்பளித்து இறைகட்டளைகளை மீறாதீர்கள்.
315. முடிந்தால் உங்கள் வீட்டை காதியானில் கட்டுங்கள். ஏனெனில் இங்கு வீடு கட்டுவது வஸ்ஸிஃ மகான(க்)க (உமது வீட்டை விரிவுபடுத்துவீராக) என்ற இறைகட்டளையை நிறைவேற்றுவதாகும். இதனால் உங்கள் பிள்ளைகளுக்கு காதியானுடன் தொடர்பு ஏற்பட்டு விடும்.
316. மார்க்க விஷயங்களில் பலவந்தம் செய்வது சரியல்ல. மாறாக, அது தகாத செயலாகும்.
317. உங்களுக்கு எப்பொழுதாவது இல்ஹாம் (இறையறிவிப்பு) கிடைத்தால் அல்லது இறை ஞானத்தின் நுட்பமான கருத்து கிடைத்தால் அதனை ஹஸ்ரத் மஸீஹ் மவ்வுது (அலை) அவர்கள் பெற்ற அருள்களில் ஒன்றாகக் கருதுங்கள்.
318. திருக்குர்ஆன் வசனங்களை மந்திரம் ஒதுவது போன்று ஒதாதீர்கள்.
319. ஆகுமான செயல்களை விட்டு விடுவதாக நீங்கள் ஒருபோதும் சத்தியம் செய்யாதீர்கள். அப்படிச் செய்தாலும் அதனை முறித்து விட்டு அதனை ஈடு செய்து விடுங்கள்.
320. முடிந்தவரை நீங்கள் தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுங்கள்.
321. முடிந்தவரை காதியானில் நடைபெறும் ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ளுங்கள்.
322. எந்த மாநாட்டிலாவது மக்களுடன் சேர்ந்து துஆ செய்யும்

போது, முழங்காலை மடித்து வைத்து உட்கார்ந்து துஆ செய்யுங்கள். இது மரியாதையாகும்.

323. கிப்லாவின் பக்கம் கால் நீட்டாதீர்கள்.
324. சான்றோரின் திருப்தி உங்களுக்கு துஆவாகும். அவர்களின் கோபம் உங்களுக்கு சாபம் ஆகும்.
325. நீங்கள் எங்கிருந்தாலும் அங்குள்ள அஹ்மதிய்யா ஜமாஅத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள். மேலும் உள்ளூர் அமீருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்.
326. உங்களுக்கு ஏதாவதொரு அஹ்மதியின் மூலமாக மனக்கசப்பு ஏற்பட்டால் அந்த மனக்கசப்பு விலகும் வரை தொடர்ச்சியாக துஆ செய்து கொண்டிருங்கள்.
327. நீங்கள் உங்கள் இறைவனை உங்கள் உள்ளத்தாலும், உங்கள் உயிராலும் உங்கள் அறிவாலும் நேசியுங்கள்.
328. உங்கள் உள்ளத்தில் நல்லெண்ணம் தோன்றியவுடன் அதனை செயலாற்றி விடுங்கள். ஏனெனில் இது வானவர்கள் ஏற்படுத்துவதாகும்.
329. உங்கள் உள்ளத்தையும் உங்கள் நாவையும் இறைதியானத்தின் மூலம் எப்பொழுதும் ஈரமானதாக வைத்திருங்கள்.
330. திருமணத்திற்கு நல்ல பெண்ணைத் தேடுங்கள். எனினும் மார்க்கத்துக்கு முதலிடம் கொடுங்கள்.
331. உங்கள் மனசாட்சி சுதந்திரமானதாக படைக்கப்பட்டுள்ளது. ஆகவே, இறைவனையன்றி, வேறு யாருக்கும் அடிமையாகாதீர்கள்.
332. உங்களுடைய அனைத்து மகிழ்ச்சிக்கும் ஆணி வேர், தவ்ஹீது என்னும் ஓரிறை கொள்கையின் மீது நம்பிக்கை கொள்வதுடனும், இறைவனுடன் அன்போடு இருப்பதுடனும் தொடர்புடையதாக இருக்கிறது.
333. நீங்கள் உங்களின் கீழ் இருப்பவர்களுக்கு கண்காணிப்பாளர்களாக இருக்காதீர்கள். மறுமையில் உங்களைப் பற்றி மட்டுமல்லாது உங்கள் கண்காணிப்பின் கீழ் உள்ளவர்கள் குறித்தும் கேள்வி கேட்கப்படும்.
334. இஸ்திகாரா துஆவிற்குப் பிறகு இறைவன் புறமிருந்து ஏதாவது ஒரு விஷயம் தெரிய வந்தால் அதனையே பின்பற்றுங்கள். இல்லையென்றால், பிறகு இனிமேல் நீங்கள்

செய்யும் இஸ்திகாரா துஆ ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது.

335. சான்றோர், அன்பிற்குரியோரிடம் உங்களுக்காக துஆ செய்யுமாறு வேண்டிக் கொள்ளுங்கள்.
336. நீங்கள் இளமையின் ஆரம்பத்திலேயே அஹ்மதிய்யா ஜமாஅத்தின் வஸிய்யத் திட்டத்தில் வஸிய்யத் செய்யுங்கள். அப்போதுதான் நீங்கள் நன்மைகளில் பலமாக பிணைக்கப்படுவீர்கள்.
337. இறைவனை நினைவு கூருவதை விட மிகச் சிறந்த செயலாக வேறு எதனையும் கருதாதீர்கள்.
338. தக்வா (இறையச்சம்) அனைத்து நன்மைகளின் ஆணி வேர் ஆகும். தக்வா என்றால் இறைவனைப் பற்றிய அச்சத்தை நிரந்தரமான முறையில் தம் உள்ளத்தில் ஏற்படுத்துவதும் இறைவனுடைய கோபத்துக்கு அஞ்சுவதும் ஆகும்.
339. இமாமுடன் உங்களுக்கிருக்கும் சொந்த மனக்கசப்பினால் ஜமாஅத்தாகத் தொழுவதை விட்டு விடாதீர்கள்.
340. ஏழைகள் மற்றும் வறியவர்களிடமிருந்தும் துஆவைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
341. நீங்கள் உங்களுடைய தூய்மையாளராகவும், பரிசுத்தமடைந்தவராகவும் கருதிக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இது குறித்த ஞானம் இறைவனுக்கு மட்டுமே உள்ளது.
342. நீங்கள் தொழுகையில் இமாமாக நிற்கும்போது பின்னால் தொழுகின்றவர்களையும் கவனத்திற்கொண்டு (மிக நீண்ட தொழுகை தொழாமல்) நடுநிலையிலான முறையில் தொழுவையுங்கள்.
343. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஏழு வயதானதும் அவர்களுக்குத் தொழுக் கற்றுக் கொடுங்கள்; பத்து வயதானதும் தொழுகை பற்றி கேள்வி கணக்கு கேளுங்கள்.
344. மனிதன் படைக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் இறைவனை வணங்குவதும் அவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதுமேயாகும். எனவே நீங்களும் அவனுடைய அடியாராக மாறி இந்த சொற்ப வாழ்க்கையை கழிப்பீர்களாக.
345. இறைவனுக்கும், மனிதனுக்குமுள்ள உண்மையான தொடர்பு துஆவின் மூலமாக மட்டுமே ஏற்படுகிறது.

346. நீங்கள் உங்கள் இறைவனை ஒருபோதும் சோதிக்காதீர்கள்.
347. துஆ ஒப்புக்கொள்ளப்படுவதற்கான குறிப்பிட்ட சில வாய்ப்புகளைப் பற்றி திருக்குர்ஆனிலும், நபிமொழியிலும் வந்துள்ளன. நீங்கள் அவற்றிலிருந்து இயன்றவரை பயன்பெறுங்கள்.
348. உண்மையான முறையில் இறைவனைச் சார்ந்திருக்கும் நண்பர்களைத் தேடுவதில் எப்பொழுதும் ஈடுபட்டிருங்கள்.
349. சுபஹ் தொழுகைக்குப் பிறகு திருக்குர்ஆனின் குறிப்பிட்ட சில பகுதிகளை வரிசையாக, தொடர்ச்சியாக, பொருளுடன், ஒருவுடன் மெதுவாக நிறுத்தி ஒதுவதை கடமையாக்கிக் கொள்ளுங்கள். அதுவும் இந்தக் குர்ஆனை நான் எனக்கு வழிகாட்டியாகவும், செயல்முறைப்படுத்தவும் ஒதுகின்றேன் என்ற நிய்யத்துடன் (எண்ணத்துடன்) ஒத வேண்டும்.
350. நீங்கள் உங்கள் தொழுகையில் உங்கள் தாய்மொழியிலும் துஆ செய்யுங்கள். ஏனெனில் இது துஆ ஒப்புக்கொள்ளப்படுவதற்கு மிகவும் உறுதுணையானதாகும்.
351. ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நபிமொழிகளை கண்டிப்பாக படியுங்கள்.
352. ஹஸ்ரத் மஸீஹ் மவ்லூது (அலை) அவர்களின் புத்தகங்களை உங்களால் முடிந்தவரை படித்துக் கொண்டிருங்கள்.
353. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தூர்ரே ஸமீன் (ஹஸ்ரத் மஸீஹ் மவ்லூது (அலை) அவர்களின் கவிதைத் தொகுப்பு)- இல் உள்ள சில கவிதைகளை மனனம் செய்யச் சொல்லுங்கள்.
354. மார்க்கத்தின் பெரும் பகுதி அறிவுப்பூர்வமானவையாக உள்ளன. சில விஷயங்கள் அறிவுக்கு எட்டாதவையாக உள்ளன. எனினும் அவை அறிவுக்குப் புறம்பானவை அல்ல. எனவே ஒவ்வொரு விஷயத்திலும் தேவையில்லாமல் தலையிடக் கூடாது.
355. மார்க்க வாதங்களை சண்டை சச்சரவு ஏற்படக் காரணமாக ஆக்குவதை விட உண்மையைத் தேடும் நோக்கத்துடன், நிதானமாகவும், சமாதானத்துடனும் உண்மையை ஆராய்ந்தறிவது பன்மடங்கு உயர்ந்ததாகும்.
356. துன்பத்தில் எல்லாரும்தான் இறைவனை நினைக்கிறார்கள். ஆனால், சொகுசான நேரங்களில் இறைவனை நினைப்பது

மிகப் பெரிய விஷயமாகும்.

357. உங்கள் கடமைகளை இறைவனின் திருப்தியைப் பெறும் எண்ணத்துடன் செய்தால் அதுவும் இறைவணக்கமேயாகும். இறைவனை அஞ்சி நடத்தல் அறிவுடைமையின் ஆரம்ப கட்டமாகும்; அவனுடைய விருப்பத்தைப் பெறுவதற்காக தன்னையே அர்ப்பணித்தல் அதன் இறுதி கட்டமாகும்.
358. முஸ்லிம்களுக்கு மிகச் சிறந்த வாழ்க்கை அவர் தம் வாழ்க்கையை மார்க்க சேவைக்காக அர்ப்பணிப்பதாகும் என ஹஸ்ரத் மஸீஹ் மவ்லூது (அலை) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
